



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,965 — FRIDAY, AUGUST 31, 1956

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	1157	Western Province	—
Final Orders	1162	Central Province	—
Land Sales by the Government Agents:—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1168
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	1169
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains list of Jurors and Assessors.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,121 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Notes.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Sandanankulam in the Kurumetiya Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Halmillawa and Kuruketiyawa;
East: Part of Cart Track from Kuruketiyawa and from Galkulama (the village limit of Tammannawetiya);
South: The boundary limit of Perawih Pattuwa;

West: The village limit of Aturupolayagama. Part of Cart Track from Halmillawa (the village limit of Aturupolayagama).

Block Survey Village Plan No. 3,213

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	—Cart track (half area)	0	1	21
2	.. Sandanankulamayaya (reservation for cart track)	0	1	10
3	.. do. (reservation along stream)	3	1	39
4	.. Do.	0	0	34
6	.. Do.	0	0	10
8	.. Do.	4	0	17
9	..—Stream (dry)	0	0	20
10	.. Hanmillawe Mukalana	0	1	19
11	..—Tank and bund (abandoned)	6	2	0
12	..—Stream (dry)	0	0	26
13	..—Tank and bund (abandoned)	2	1	26
14	..—Stream (dry)	0	1	1
15	..—Stream (dry)	0	0	6
16	.. Hanmillawe Mukalana	13	0	2
17	..—Tank and bund (abandoned)	8	3	2
18	..—Tank and bund (abandoned)	1	2	16
19	..—Stream (dry)	0	0	17
20	.. Bogasyayakale, Siyambalagahakale, Sandanankulamakale and Hanmillawe Mukalana	28	3	32
21	.. Sandanankulamakale	4	0	14
22	..—Cart track	0	1	14
23	.. Sandanankulamakale	0	3	39
24	.. Sandanankulamayaya (reservation for cart track)	0	0	10
26	..—Stream (dry)	1	0	20
27	.. Sandanankulamakale and Pathkillakale	2	1	11
28	.. Mala Ela (stream) (dry)	1	0	16
29	.. Sandanankulamakale	1	1	31
30	.. Helambagahakumbura (reservation for Mala Ela)	2	1	19
31	..—Ela	0	0	2
32	.. Sandanankulamayaya	0	0	26

Lot No	Name of Land	Extent		
		A	R.	P.
33	Helambagahakumbura	0	1	18
34	Sandanankulamayaya (reservation for bund)	0	1	21
35	—Tank and bund (abandoned)	6	3	32
36	Horrow Ela (stream)	0	1	12
37	Ankandayaya	5	0	27
38	—Footpath	0	0	6
39	Ankandayaya and Sandanankulamayaya	16	3	23
41	—Ela (stream)	0	1	10
42	Mala Ela (stream)	1	1	23
43	Palugaha accare (reservation along Mala Ela)	1	1	34
44	do. (reservation along cart track)	0	0	25
45	do.	2	1	39
46	do (reservation along cart track)	0	1	1
47	—Cart track	1	0	32
48	—Stream (dry)	0	2	24
49	Helambagaha Kumbura	2	3	7
50	do. (reservation along cart track)	0	1	20
51	—Cart track	0	2	32
52	—Tank and bund (abandoned)	8	1	23
53	Bogasyaya, Hanmillaweyaya, Syambalagasyaya and Sandanankulamayaya	205	1	20
54	—Stream (dry)	0	1	4
55	—Stream (dry)	0	0	32
56	Sandanankulamayaya	10	1	7
57	—Cart track (half area)	1	1	16
58	Sandanankulamayaya	12	1	34
59	do. (reservation along bund)	3	1	10
60	Sandanankulamakale	1	0	4
61	Sandanankulamayaya	11	0	9
62	Do.	3	0	35
64	—Cart track	0	0	29
66	Sandanankulamayaya (reservation along Wan Ela)	1	3	21
67	Do (do.)	1	2	36
68	Wan Ela (stream)	0	1	29
69	Sandanankulamayaya	5	0	4
70	do (reservation along Mala Ela)	0	3	9
72	—Ela	0	0	5
74	—Water hole	0	0	6
75	Horrow Ela (ela)	0	0	15
76	Sandanankulamakale (reservation along Horrow Ela)	0	0	22
77	Kudawewa Mukalana	5	3	35
79	Sandanankulamawela	2	1	34
80	—Stream (dry)	0	0	13
81	Kudawewa (tank and bund) (abandoned)	10	2	27
82	Kudaweweyaya	14	3	21
83	Kudawewe Mukalana	6	1	36
84	—Stream (dry)	0	0	17
85	Kudawewe Mukalana	5	2	17
86	Sandanankulamayaya	23	1	14
87	Kudawewe Mukalana (reservation along bund)	0	0	10
88	—Stream (dry)	0	0	6
89	Kudaweweyaya and Sandanankulamayaya (reservation along bund)	2	1	18
90	—Footpath	0	0	27
91	Sandanankulamawela (tank and bund)	61	1	39
93	—Chena	0	0	5
95	—Cart track (half area)	0	2	12
96	Sandanankulamayaya	8	1	8
97	do. (reservation along cart track)	0	1	39
98	Do. (do.)	0	1	8
99	Do	5	2	36
100	do (reservation along cart track)	0	1	37
101	—Cart track (half area)	0	1	33
102	—Stream (dry)	0	0	24
103	Sandanankulamayaya (reservation along stream)	2	2	24
104	—Stream (dry)	0	0	16
105	Sandanankulamayaya (reservation along stream)	2	0	13
106	do. (reservation along cart track)	0	1	39
107	Do (do.)	0	1	24
108	—Cart track	1	3	32
109	Sandanankulamayaya	48	1	27
Total		600	1	27

(Puttalam S. O. No. 1—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,122 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Mankulama in the Perawli Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Galkulama, part of cart track from Tongala to Galkulama (the village limit of Galkulama). The village limit of Galkulama, the village limits of Aturupolayagama, Sandanankulama and Tammannawetaya (in Kurumetaya Pattuwa);

East The village limit of Taraspodiya;

South The village limit of Pemaduwa Part of stream (dry) (the village limit of Pemaduwa). The village limit of Pemaduwa; parts of cart track from Tomgala (the village limit of Pemaduwa), part of Ml Oya (the village limit of Uriyawa);

West The village limit of Galkulama.

Block Survey Village Plan No 3,214

Lot No.	Name of Land	Extent	
		A	R. P.
1	Kongahayaya Mukalana	132	3 32
2	—Cart track	0	3 13
3	—Stream (dry)	0	1 26
4	—Cart track	1	1 35
5	Irawachchi-Mukalana	39	3 21
6	—Stream (dry)	1	0 6
7	Kurulugalayaya Wewa (tank and bund) (abandoned)	12	0 10
8	Irawachchi-Mukalana	178	0 10
9	Irawachchi Wewa (tank and bund) (abandoned)	14	3 33
10	—Stream (dry)	1	1 5
11	Irawachchi-Mukalana	8	3 35
12	—Stream (dry)	0	0 25
13	—Stream (dry)	0	1 14
14	—Stream (dry)	1	0 21
15	Irawachchi-Mukalana	143	1 5
16	—Stream (dry)	0	0 25
17	—Cart track (half area)	0	2 11
18	Mankulama Kuda Wewa (tank and bund) (abandoned)	8	1 22
19	Iskolawatte, Kakuwalagahayaya	1	3 4
20	—Cart track (half area)	0	1 6
21	Keeriyagahahenyaya (reservation along cart track)	0	0 15
22	Wan Ela (stream)	0	0 39
24	Keeriyagahahenyaya (means of access)	0	3 2
26	—Stream (dry)	0	0 8
27	—Stream (dry)	0	0 29
28	Mankulama Wewa (tank and bund) (abandoned)	88	3 30
29	Irawachchi-Mukalana	30	0 3
30	—Stream (dry)	0	1 39
31	Heen Wewa (tank and bund) (abandoned)	8	1 39
32	Irawachchi-Mukalana	77	1 4
33	—Cart track	2	0 31
34	—Stream (dry)	0	2 25
35	—Stream (dry) (half area)	0	0 6
36	Gansuriyagahawewa (tank and bund) (abandoned)	21	2 28
37	Ahugaha Mukalana	137	0 8
38	Mankulama Parana-Gangodayaya	3	2 13
39	Mankulamawewa-Paulahena (reservation along tank bund)	5	0 7
40	—Footpath	0	0 32
41	Kongahahena	0	1 26
42	Ambagahawatte (reservation along bund)	0	1 28
43	Do.	0	0 35
44	Horrow Ela (stream)	0	0 1
45	—Cart track (half area)	0	0 30
46	Horrow Ela (stream)	0	0 2
47	Keeriyagahahenyaya	0	1 24
49	Devalawatte	0	2 21
50	Dewaleyawakele (reservation along Horrow Ela)	1	2 33
51	Parana Horrow Ela (ela)	0	2 12
52	Dangahahena, Dangahakotuwa (reservation along Horrow ela)	1	1 2
53	—Cart track	0	3 38
54	Dangahakotuwa (reservation along cart track)	0	0 37
55	Do	0	3 14
56	Do.	1	0 25

Lot No.	Name of Land	Extent A. R. P.	Lot No.	Name of Land	Extent A. R. P.
57	—Cart track (half area)	0 3 16	19	—Stream (dry)	0 0 9
58	—Footpath	0 0 4	20	Ilapattagahawewa (tank and bund) (abandoned)	2 2 29'
59	Palugahakele Mukalana	11 0 11	21	—Stream (dry)	0 0 27
61	Ehatugahakele	1 0 2	22	—Footpath	0 0 9
62	Radawi Bendi Ela (ela)	0 3 0	23	—Cart track	1 0 8
63	Palugahakele Mukalana	6 2 7	24	Taraspodiya Mukalana	100 0-21
65	—Footpath	0 0 15	25	Pahala Helambawewa (tank and bund) (abandoned)	7 2 11
66	—Cart track (half area)	0 2 38	26	—Stream (dry)	0 0 18
67	Mi Oya (stream) (half area)	4 1 4	27	Ihala Helambawewa (tank and bund) (abandoned)	4 2 33
68	Palugahakele Mukalana and Palugama Mukalana	140 0 2	28	—Footpath	0 0 13
69	—Stream (dry)	0 1 15	29	Taraspodiya Mukalana	12 1 22
70	Palugahakele Mukalana	4 1 7	30	Do. (reservation along tank bund)	2 3 22
	Total	1,104 0 6	31	—Channel	0 1 20
			32	—Footpath	0 0 20
			33	Taraspodiyawewa (tank and bund)	36 2 22
			34	Taraspodiya Mukalana	326 1 23
			35	Nabadawo Wela	10 2 33
			36	—Stream (dry)	0 0 27
			37	Pahala Nabadawe Wewa (tank and bund) (abandoned)	17 1 32
			38	—Stream (dry)	0 1 8
			39	Nabadawe Wewa (tank and bund) (abandoned)	48 1 36
			40	—Stream (dry)	1 1 29
			41	Kele Wewa (tank and bund) (abandoned)	19 1 32
			42	—Stream (dry)	0 0 12
			43	Ihala Korakaha Wewa (tank and bund) (abandoned)	11 1 35
			44	Taraspodiya Mukalana	215 3 13
			45	—Stream (dry)	0 1 14
			46	Radawi Bendi Ela (channel) (abandoned)	0 0 2
			47	Taraspodiya Mukalana	0 2 32
			48	Do.	14 0 5
			49	Radawi Bendi Ela (channel) (abandoned)	2 3 4
			50	—Stream (dry)	0 3 10
			51	Pahala Korakaha Wewa (tank and bund) (abandoned)	13 3 34
			52	Radawi Bendi Ela (channel) (abandoned)	1 0 30
			53	Taraspodiya Mukalana	4 2 32
			54	Mi Oya (stream) (half area)	16 0 38
			55	—Stream (dry)	1 2 30
			56	Radawi Bendi Ela (channel) (abandoned)	7 3 14
			57	Taraspodiya Mukalana	34 3 10
			58	—Footpath	0 0 8
			59	—Stream (dry)	0 2 3
			60	—Footpath	0 0 1
			61	—Footpath	0 0 7
			63	—Channel	0 0 8
			65	—Water hole	0 3 29
			66	—Stream (dry)	0 0 20
			67	Taraspodiya Mukalana	18 3 26
			68	Do	17 1 13
			69	—Footpath	0 0 6
			70	—Footpath	0 0 4
			71	—Stream (dry)	0 2 15
			72	Taraspodiya Mukalana	68 1 32
			Total	1,619 3 11	

(Puttalam S. O. No. 2—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,123 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Taraspodiya in the Perawili Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province all of which lots fall within the boundaries —

North: The village limit of Tammanawetiya (in Kirmetiya Pattuwa);

East: The village limit of Tammanawetiya (in Kirmetiya Pattuwa);

South: Part of Mi Oya (the village limit of Maha Uswewa (Part), F. I. S P No. 1 in Karambe Pattuwa and the village limit of Andigama),

West: The village limits of Pemaduwa and Mankulama.

Block Survey Village Plan No 3,215

Lot No.	Name of Land	Extent A. R. P.
1	—Stream (dry)	0 1 31
2	Alutwewa (tank and bund) (abandoned)	2 2 39
3	—Stream (dry)	0 0 20
4	Taraspodiya Mukalana	411 1 10
5	Palugahawewa (tank and bund) (abandoned)	3 2 22
6	Taraspodiyehena and Palugahahena	73 1 34
7	Ihalakelawewa (tank and bund) (abandoned)	1 0 1
8	—Stream (dry)	0 1 24
9	Ihala Taranagahawewa (tank and bund) (abandoned)	10 3 5
10	—Stream (dry)	0 2 32
11	Taraspodiya Mukalana	76 1 10
12	—Stream (dry)	0 0 27
13	Pahalawewa (tank and bund) (abandoned)	2 1 22
14	—Stream (dry)	0 1 17
15	Taranagahawewa (tank and bund) (abandoned)	6 2 24
16	—Stream (dry)	1 2 28
17	Irawachchi Wewa (tank and bund) (abandoned)	0 2 7
18	—Stream (dry)	0 0 27

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,124 (Puttalam)

(Puttalam S. O. No. 3—1956.)

SCHEDULE

The following lots situated in the village of Hinehpattewa in the Kirimetiya Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries.—

- North* . The village limit of Kadawala ;
East . The village limit of Ingimmitiya ;
South . The village limit of Ingimmitiya ;
West . The village limit of Ingimmitiya

Block Survey Village Plan No. 3,222

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Hinehpattewahena	3	0	7
2	Hinehpattewawewa (tank and bund)	8	2	2
3	Hinehpattewahena (reservation for tank bund)	1	2	23
4	Do.	8	3	28
Total		22	0	20

(Puttalam S. O. No. 4—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,125 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Rambegama in the Kirimetiya Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries.—

- North* . Part of Mi Oya (the village limit of Konkadawala) ;
East . Part of Mi Oya (the village limits of Konkadawala and Hamangalla), the boundary limit of Kurunegala District,
South . Part of Maha Usweva (in Karambe Pattuwa of Demala Hatpattuwa in Puttalam District),
West . The village limit of Oyagedara (in Kirimetiya Pattuwa).

Block Survey Village Plan No. 3,223

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Rambegama Mukalana	2	1	27
2	—Stream (dry)	0	0	38
3	Rambegama Mukalana	63	1	22
4	—Stream (dry)	1	2	16
5	Rambegama Mukalana	91	1	34
6	Mi Oya (stream) (half area)	7	3	31
7	Rambegama Mukalana	1	1	5
8	—Stream (dry)	0	2	21
9	Rambegama Mukalana	0	3	19
10	—Stream (dry)	0	0	7
11	—Tank and bund (abandoned)	5	3	39
12	Rambegama Mukalana	161	3	27
13	—Stream (dry)	0	0	33
14	—Tank and bund (abandoned)	12	2	26
15	—Stream (dry)	0	0	18
16	Rambegama Mukalana	7	0	8
17	—Stream (dry)	0	0	4
18	—Tank and bund (abandoned)	22	0	36
19	—Stream (dry)	0	1	25
20	Rambegama Mukalana	5	2	13
21	—Tank and bund (abandoned)	8	0	24
22	—Stream (dry)	0	0	39
Total		394	1	32

(Puttalam S. O. No. 5—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,126 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Wattededara in the Karambe Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries

North . Podikatuwa Ela (the village limit of Maha Usweva. (Part) F. I. S. P. No. 1),

East . Podikatuwa Ela (the village limit of Maha Usweva (part) F. I. S. P. No. 1), part of cart track (the village limit of Maha Usweva (part) F. I. S. P. No. 1), the village limit of Maha Usweva (part), F. I. S. P. No. 1 ;

South . Part of Irrigation Road from Merungoda to Maha Usweva (the village limits of Maha Usweva (part) and Kuratihena).

West . Part of cart track from Merungoda (the village limit of Siyambalawatta), the village limit of Siyambalawatta, part of cart track (the village limit of Siyambalawatta).

Block Survey Village Plan No. 3,226

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	—Cart track (half area)	0	0	39
2	Hikgahayaya	29	0	34
3	—Stream (dry)	0	0	33
4	—Stream (dry)	0	0	21
5	Wattededara Mukalana Hikgahayaya	178	1	10
6	Wattededara Kumbura	3	2	21
7	Hikgahayaya (reservation along bund)	0	1	27
8	Wattededara Wewa (tank and bund)	6	0	0
9	Wattededara kumbura (reservation along bund)	0	1	7
10	Hikgahayaya (reservation along bund)	0	0	39
11	—Cart track (half area)	0	2	16
12	—Stream (dry)	1	0	39
13	—Cart track (half area)	0	0	13
14	—Irrigation road (half area)	0	3	18
15	—Tank and bund (abandoned)	4	0	28
16	—Rock	1	2	0
Total		227	0	25

(Puttalam S O No. 6—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,127 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Mamunagama in the Karambe Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries.—

North . Part of Podikatuwa Ela (the village limit of Maha Uswewa (part) F. I. S. P. No 1);

East . The village limit of Siyambalawatta;

South : The village limit of Medagama;

West . The village limit of Merungoda, part of P. W. D. Road from Anamaduwa to Galgamuwa (the village limit of Merungoda)

Block Survey Village Plan No 3,228

Lot No.	Name of Land	Extent		
		A	R	P
1	—P. W. D. road (half area)	0	1	24
2	Godakuralagahayaya (reservation along Podikatuwa Ela)	9	0	35
3	Podikatuwa Ela (stream) (half area)	2	3	34
4	Godakuralagahayaya (reservation along Podikatuwa Ela)	4	3	3
5	Godakuralagahayaya (reservation along Podikatuwa Ela)	6	0	13
6	Do.	33	1	25
7	Do.	1	2	27
8	Do.	4	2	7
9	—Footpath	0	0	14
10	Godakuralagahayaya	47	3	25
11	—Stream (dry)	0	2	12
12	—Footpath	0	0	4
13	Godakuralagahayaya	0	3	5
14	Mamunagamawewa (tank and bund) (abandoned)	20	2	12
15	—Stream (dry)	0	3	9
16	Godakuralagahayaya	6	2	30
17	—Stream (dry)	1	0	6
18	Godakuralagahayaya	54	3	39
19	Do.	2	3	17
20	Do. (means of access)	3	1	8
21	Do.	22	0	2
22	Do. (reservation along P. W. D. road)	0	2	15
23	Do.	20	1	21
24	—Footpath	0	1	21
25	Godakuralagahayaya	170	1	35
26	—Stream (dry)	1	2	15
27	—Rock	1	2	22
28	—Stream (dry)	0	0	14
29	Godakuralagahayaya	37	0	16
30	—Stream (dry)	0	0	1
31	—Rock	1	1	2
32	—Stream (dry)	0	1	39
33	—Rock	1	3	20
34	—Rock	6	0	28
35	Godakuralagahayaya	5	3	17
Total		481	2	17

(Puttalam S. O. No. 7—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,128 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

E 2

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kalawollagoda in the Karambe Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries.—

North : The village limit of Merungoda

East . The village limit of Merungoda

South . The village limit of Rambuwewa

West . The village limit of Andigama

Block Survey Village Plan No 3,232

Lot No.	Name of Land	Extent		
		A	R	P
1	Kalawollagoda Mahawewa (tank and bund) (abandoned)	33	2	9
2	Kiryagahayaya	8	1	8
3	Kiryagahayaya Maha Ela (Stream) (dry)	0	1	33
4	Kiryagahayaya	7	3	26
5	—Cart track	1	1	10
6	Wattogedara Mukalana	46	0	9
7	—Stream (dry)	0	0	12
8	Wattogedara Wowa (tank and bund) (abandoned)	4	2	23
9	—Stream	0	1	3
10	Wattogedara Mukalana	8	0	39
11	Do.	4	1	39
Total		115	1	11

(Puttalam S. O. No. 8—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,129 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Rambuwewa in the Karambe Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries.—

North : The village limits of Kalawollagoda and Merungoda;

East : Part of P. W. D. Road from Anamaduwa to Galgamuwa (the village limit of Mawattagama);

South : The village limit of Labugala Bund (the village limit of Labugala), the village limit of Labugala;

West : The village limit of Andigama, part of V. C. Road from Andigama to P. W. D. Road (the village limit of Andigama).

Block Survey Village Plan No. 3,233

Lot No.	Name of Land	Extent		
		A	R	P
1	V. C. Road (half area)	0	2	4
2	Rambuweweyaya	125	0	24
3	Bu Wewa (tank and bund) (abandoned)	6	1	9
4	Rambuweweyaya	2	1	8
5	—Stream (dry)	0	0	20
6	—P. W. D. Road (half area)	0	3	14

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
7	Pahala Rambuwewa (tank and bund) (abandoned)	9	2	30
8	—Stream (dry)	0	1	4
9	—V. C. Road (half area)	0	0	18
10	Rambuweweyaya	30	1	2
11	Ihala Rambuwewa (tank and bund) (abandoned)	11	3	25
12	—Stream (dry)	0	0	29
Total		181	2	27

(Puttalam S. O. No 9—1956.)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,180 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 18th day of June, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Labugala in the Karambe Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North. The village limit of Rambuwewa, bund (the village limit of Rambuwewa), the village limit of Rambuwewa;
East. The village limit of Mawattagama, part of P. W. D. Road from Anamaduwa to Galgamuwa (the village limit of Dunumandalawa);
South. Part of Gansabhawa Road from Kollankulama (the village limit of Urupettawa);
West. The village limits of Sankadayagama and Andigama.

Block Survey Village Plan No. 3,234

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Viharehena	100	0	9
2	Bakmgahawewa (tank bund) (abandoned)	6	2	9
3	Viharehena, Viharewatta (reservation along road)	0	1	22
4	P. W. D. Road (half area)	0	0	38
6	—Path	0	1	22
7	Paluviharegala (Rock)	3	3	33
10	Viharewatta	1	2	33
11	Do.	1	2	39
13	Viharehena, Viharewatta (reservation along gansabhawa road)	1	2	38
14	—Gansabhawa Road (half area)	0	3	25
Total		117	2	28

(Puttalam S. O. No. 10—1956.)

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 6 (Jaffna)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 10,644 of February 26, 1954, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Puttur West (part) in the Valikarnam East D. R. O's Division of the Jaffna District in the Northern Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 and 23 in block survey village plan No 74 (vide Settlement Notice No. 2,969).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this Order.

Given at the Settlement Office, Colombo, this twentieth day of July, 1956.

M. W. F. ABAYAKOON,
Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	
							Volume No.	Folio No.
1	—	10 1 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
2	—	29 0 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
3	—	2 3 13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
4	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—
5	—	4 1 3	—	5 (1)	The Crown	—	—	—
6	—	0 0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
7	—	0 3 27	—	5 (1)	The Crown	—	—	—
8	—	0 3 19	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
9	—	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—
10	—	0 0 19	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
11	—	63 1 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
13	—	0 2 18	—	5 (1)	The Crown	—	—	—
14	—	0 0 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
15	—	0 0 14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
16	—	0 0 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—
17	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—
18	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—
19	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—
20	—	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—
21	—	3 2 31	—	5 (1)	The Crown	—	—	—
22	—	0 1 82	—	5 (1)	The Crown	—	—	—
23	—	2 3 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 10th day of August, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 7 (Jaffna)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,644 of February 26, 1954, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Achchuvelli (part) in the Valikamam East D. R. O's Division of the Jaffna District in the Northern Province, and described as lots 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15 and 16 in block survey village plan No. 76 (vide Settlement Notice No. 2,971).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this Order.

Given at the Settlement Office, Colombo, this fourteenth day of July, 1956

M. W. F. ABEYAKOON,
Settlement Officer

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks, (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
2	—	9 3 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	—	1 1 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	—	2 3 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
5	—	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	2 1 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
7	—	3 0 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
8	—	0 1 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	1 2 19	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	—	0 1 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
12	—	0 1 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
13	—	1 0 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
15	—	0 2 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
16	—	1 1 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 10th day of August, 1956

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 13 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adopted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent mentioned in column 1 of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, August 27, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Column 1	The land shown as—	Column 2
F 4678/J 1488/LH 446—The Government Agent, Kalutara District..	Lot 1 in Preliminary Plan A 2,084	
J 328/LB 1331—The Government Agent, Matara District	.. Lots 22, 23, 26, 34, 41, 44, 47, 51 and 57 in Preliminary Plan A 1,128; lots 6 and 7 in Preliminary Plan A 1,134	
J 1119/L 2945/C—The Government Agent, Matale District	.. Lots 392, 394, 395, 396, 397, 403, 403½, 407, 407½, 409, 411, 412, 413, 414, 417, 423, 423½, 424, 425, 433, 439½, 440, 441, 442, 444, 450, 452, 454, 457, 459, 462, 464, 466, 468, 470, 473, 477, 479, 483, 486, 490, 493, 494, 497, 498, 504, 506, 509, and 517 in Supplement No. 1 to Final Village Plan 31	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule.

Colombo, August 21, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Column I Reference No	Column II Order No 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
LD 3469/J 54 E 189	303	The Government Agent, Batticaloa District	Lot 1 in Preliminary Plan A 1,185
LB 1753/J/E/1007	304	The Government Agent, Matara District	Lots 4 and 5 in Preliminary Plan A 1,293
LB 2223/J 54 L 211	305	The Government Agent, Matara District	Lots 1 and 2 in Preliminary Plan A 1,552
LA/A 28/J 54 E 464	306	The Government Agent, Galle District	Lot 1 in Preliminary Plan A 1,404
LD 3371/J 55 E 59	307	The Government Agent, Batticaloa District	Lot 1 in Preliminary Plan A 1,212
LB 2237/J 54 E 442	308	The Government Agent, Matara District	Lots 931 and 932 in Supplement No 2 to Final Village Plan 33
LH/A/402/J/LG/671/53	309	The Government Agent, Kalutara District	Lot 27 in Preliminary Plan A 1,983
LA/7111/J/HLG/374	310	The Government Agent, Kurunegala District	Lots 143 and 144 in Supplement No. 2 to Final Village Plan 1,489
LD 3283/J/E/1316	311	The Government Agent, Batticaloa District	Lots 1 and 2 in Preliminary Plan A 1,091
LD 3519/J 55 E 31	312	The Government Agent, Batticaloa District	Lot 1 in Preliminary Plan A 1,218
LD 7429/J/LLD/308/53	313	The Government Agent, Hambantota District	Lot 226 in Supplement No 5 to Final Village Plan 163
QB 111/J/LLD/569/53	314	The Government Agent, Colombo District	Lots 1, 2, 3, 4 and 5 in Preliminary Plan A 3,878
LA/C 88/J/AL/2171	315	The Government Agent, Galle District	Lots 62 (F V P 487), 81 and 86 (F. V P 485) in Combined Supplement No 1 to Final Village Plans 485 and 487
LA/IR/54/9-J 54 L 76	316	The Government Agent, Kurunegala District	Lots 48, 49, 50 and 51 in Supplement No 1 to Final Village Plan 1,693
LW 3561/J/HLG/789	317	The Government Agent, Badulla District	Lot 1 in Preliminary Plan A 268
LA/7362A/J/HLG/1060	318	The Government Agent, Kurunegala District	Lots 19, 36 and 37 in Combined Supplement 1 to Final Village Plans 221 and 66

No LD 4820.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Weerakoon Kotuwa *alias* Kumbalwatumullahena, in extent about 2 acres, situated in Bulumulla, Village, Udu Nuwara and Yatnuwara Division, Kandy District; and bounded as follows:—

North by Ambadande Kumbura Ela;
East by Angamulla Kumbura;
South by Palkade Kumbura;
West by Kumbalwatumullo Vihare, Heneagala-Kaballe Hene Agala

Ref No J 55 E 36
Colombo, March 14, 1955

P B BULANKULAM,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 07 6 perches from the land called Pullyyagura Padmichiwan Delgahawatta, situated in the village of Randoombe, Village Headman's Division of Randoombe, Wellaboda Pattu, Galle District, and bounded as follows:—

North, south and west by remaining portions of the same land,
East by Railway reservation.

Ref No J 55 T 346/LAB 70,
Colombo, July 26, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

No LA/A 51

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Punchiberawakumbura *alias* Muhandiramgowatta, in extent about 0A 3R 30 51P, situated in the village of Dadalla, Four Gravets, Galle District, and bounded as follows:—

North by the lands called Kadrawatta (School premises) and Mudalawatta;
East by the land called Gorakagahakumbura,
South by the lands called Godegewatta and Punchiberawakumbura *alias* Muhandiramgowatta;
West by the lands called Mendirigowatta and Borawakumbura.

Ref No J 56 E 141,
Colombo, August 7, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 1½ acres, of the land called Marakkalayagawatta, situated in Dikwella North Village, Wellaboda Pattuwa and Fou Gravets, Matara District; and bounded as follows —

North by Dikwella North Government School premises,
East by the land called Galgodella,
South by the remaining portion of the same land;
West by Dikwella-Bohatia road.

Ref. No. LB 2232/J 54 E 390
Colombo, July 2, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 3 acres out of the land called Dikkele Estate, situated in Tholangamuwa Village, Tholangamuwa Wasama, Belgal Korale, Kegalla District; and bounded as follows:—

North by land claimed by K. Kusalhamy;
East by remaining portion of the same land;
South by the land called Alupothakumbura;
West by the land called Nelligahawatta and the land claimed by K. Kusalhamy.

(2) The land called Nelligahawatta, in extent about 1 acre, situated in Tholangamuwa Village, Tholangamuwa Wasama, Belgal Korale, Kegalla District; and bounded as follows:—

North by land claimed by K. Kusalhamy;
East by Dikkele Estate,
South by the land called Alupothakumbura;
West by the land called Galahitayawa *alias* Gederagawakumbura.

Ref. No. J/55 E 361/LM 5585,
Colombo, July 16, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4880

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

All that portion of land in extent 20A 3R 19P, known as Gorakadeniya Estate *alias* Gederawattehena, situated in Dehideniya Village, Gangapalata Korale (Yatnuwara), Udunuwara and Yatnuwara, Kandy District, more particularly described as lots 1 and 2 in P. P. A 2,361 and claimed by P. Jamis Silva and P. Korinchina Hamme, both of Gorakadeniya Estate, Peradeniya

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 10, 1956, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry.

The Kachcheri,
Kandy, August 27, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No 4338.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

All that portion of land in extent 43A. 0R. 24P out of Giddawa Estate, situated in Giddawa Village, Palispattu East Korale, Pata Dumbana, Kandy District; and more particularly described as lots 1 and 3 in preliminary plan A 2,363 and claimed by V. M. de Mel, Vinita Ltd, Imperial Bank Building, P. O. Box 411, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kandy, on October 12, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 5, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, August 27, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L. D 4784

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land, which is required for a public purpose —

Description of the land to be acquired .

Three allotments of land called Marawatta Estate in extent 10A. 3R. 23P, situated in the village of Gampolawela, Ganga Ihala Korale, Uda Palata, Kandy District, surveyed and described as lots 1, 4 and 5 in preliminary plan No. A 2,266 and claimed by the Ceylon Tea Plantations Co., Ltd., Nuwara Ehiya

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 10, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and documents in support of their interests in the land and of the amount of compensation asked for should be produced at the inquiry.

The Kachcheri,
Kandy, August 27, 1956.

A. T'MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4860 & LD 4888.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

2 allotments of lands called and known as Kumbukgahattekumbura in extent 0A. 0R. 31.6P., situated at Meegammana, Mahagammedde Village, Pallegampaha Korale, Pata Dumbara Division, Kandy District, and more particularly described as lots 1 and 2 in P. P. A 2,343 and presently claimed by P. W. William Silva of Yatrawana, Wattagama; O. G. Ukkuwa, Meegammana, Wattagama; O. G. Lenuwa of Yatrawana, Wattagama; W. E. Dharmadasa, Dumbara, Vedamedura, Wattagama; O. G. Kumara of Meegammana, Wattagama; D. H. Thenuwara, Pallegama, Ankumbura and W. Kudahenaya of Udurawana, Wattagama.

2 allotments of lands in extent 0A. 0R. 36.4 P, called and known as Siyambalagastennewatte, situated at Wattagama (part) and 1 allotment of land called and known as Siyambalagastennewatta, part of assessment No. 240, Mahawidiya in extent 0A. 0R. 26.3P., situated in Ward No. 6, Mahawidiya (within the Urban Council limits of Wattagama) in Pallegampaha Korale, Pata Dumbara Division, Kandy District; and more particularly described as lots 4, 5 and 6 respectively in P. P. A 2,343 and presently claimed by Mrs. D. K. Jayatilake Hammo and A. V. T. do Silva, both of "The Grove", Wattagama.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 10, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interests in the lands and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, August 27, 1956.

A. T'MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4820.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land, which is required for a public purpose —

Description of the land to be acquired.

An allotment of land called Weerakoon Kotuwa *alias* Kumbalwatumullahena in extent 2A. 1R. 19.9 P, situated in Bulumulla Village, Gangapalata Korale (Yatnuwara) Udunuwara and Yatnuwara Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No. A 2,366 and presently claimed by P. B. N. Bulumulla Koralemahatmaya of Kiribathkumbura; A. B. Weerakoon, Weaving School Inspector of Kiribathgoda via Kelaniya; W. M. Karunaratna of Weerasekera Walauwa, Ranawana, Katugastota, K. B. Weerakoon, Headmaster of Maratugoda Junior School, Pujapitiya, and M. B. Weerakoon, Station Master of Peradeniya

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 12, 1956, at 12 noon, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 5, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interests in the land and amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, August 27, 1956

A. T'MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4839.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land, which is required for a public purpose .—

Description of the land to be acquired .

All that portion of land in extent 64A 1R 22P out of Lourawatta Division of Beaumont Group, situated in Panwiltanna Village, Kandukara Pahala Korale, Uda Palata Division, Kandy District, and more particularly described as lot 1 in preliminary plan No. A 2,364 and claimed by Messrs. Ceylon Proprietary Tea Estates Co., Ltd., Nuwara Ehiya (Superintendent, M. H. P. Robinson, Beaumont Group, Fussollawa)

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 10, 1956, at 3.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry,

The Kachcheri,
Kandy, August 27, 1956.

A. T'MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L. D. 4896

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

An allotment of land called Illagollewatta in extent 20A 2R 15P, situated in Magoria Kalugamuwa village, Kandukara Pahala Korale, Uda Palata, Kandy District, and more particularly surveyed and described as lot 1 in preliminary plan No. A 2,357, and claimed by H. B. Ratnayaka of Dunukoulla, Panwilattonna

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on October 10, 1956, at 12 noon, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 3, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interests in the land and of the amount of compensation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, August 27, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. OF 9 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4881.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

All that portion of land in extent 20A. 1R. 10P out of Mount Temple Estate, situated in Unambuwa, (Part) Ganga Pahala Korale, Uda Palata, Kandy District, and more particularly described as lots 1, 2 and 3 in preliminary plan No. A 2,360. Lot 1 is claimed by Mrs. S. W. Senanayake *alias* S. Winni Fernando of 21, Vivekananda Road, Wellawatta, and Mrs. W. W. Senanayake of 1/14, 47th Lane, Wellawatta, and lots 2 and 3 are claimed by S. E. Fernando, Somagiri, Vivokananda Road, Wellawatta.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 12, 1956, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 5, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of their interest in the land and amount of compensation asked for should be produced at the inquiry.

The Kachcheri,
Kandy, August 27, 1956

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LA 3607.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary Plan No. A 2,352. Village—Iriyagolla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Lochnegar Estate	Low Jungle	W. H. Martin, Mandandawela, Matale	11 1 36
Total				11 1 36

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on October 5, 1956, at 10 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 28, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, August 22, 1956.

A. L. PERERA,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LB. 2228/J 54 C 214.

I, B. P. V. A. J. P. Senaratne, Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Preliminary plan No. A 1,595

Lot	Name of Land	Description of Land	Name and Address of Claimant	Extent A. R. P.
1	Ellangakonewatta, part of assessment No 32, Ward No. 7, Weligoda	Coconut garden contains 25 coconut trees 40 years	The Lord Bishop of Colombo, Bishop House, Stuart Place, Colombo	0 1 22 9
Total				0 1 22 9

The above land is situated at Dondra West Village (within the Town Council limits of Dondra), Wellaboda Pattuwa and Four Gravets, Matara District.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri on October 3, 1956, at 9 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before September 25, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, August 27, 1956.

B. P. V. A. J. P. SENARATNE,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LR 5124/J 55 A 342

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Sup No 1 to F V P. 565 Agalagama Village, Uduwagam Pattuwa, Kadawatha Korale, Ratnapura District						
119	Kosmullepalahawatta, Udahattullewatta	Garden contains 1 jak tree 40 years, 1 coconut tree 35 years, 1 lunc tree 6 years, 1 keena tree 6 years, 1 kitul tree 4 years, 1 suiya tree 25 years	G D A Punch Mahatmaya, V C Chairman, Galagama, Behlul Oya	0	0	7.4
120	Kosmullehena, Pananagederahena, Badullegastenna	Chena	W Peter de Mel, Rawatawatta, Moratuwa	0	0	6.4
121	Do.	do.	A M. Mutu Menike, c/o V H Muttettuwegama, Puwakgahawela, Behlul Oya	0	0	5.4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on October 10, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 2, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Important—All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the inquiry.

The Kachcheri,
Ratnapura, August 24, 1956

R WEERAKOON,
Acquiring Officer, Ratnapura District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LL/A 5641.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
P P A 835 Rakwana Town (within T U limits), Meda Pattuwa, Atakalan Korale, Ratnapura District						
1	Orange Field Estate, part of assessment No. 216, Main Street	Coconut garden, contains 31 coconut trees 30 years, 5 mango trees 40 years, 2 jak trees 40 years, 7 arecanut trees 5-8 years, 1 cashew tree 3 years, 1 orange tree 3 years, 1 naran tree 3 years and 1 kottan tree 10 years	Cassim Mohamed Ismail, 50, Green Path, Colpotty	0	1	13

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on October 13, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 5, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Important—All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced before me at the inquiry.

The Kachcheri,
Ratnapura, August 24, 1956.

R WEERAKOON,
Acquiring Officer, Ratnapura District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LM 5555

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Plan No A 837 Village—Tummuduna						
1	Egodawatta, Unumuwahena	Garden contains a permanent building and two permanent lavatories, 12 rubber trees, 4 breadfruit trees, 3 jak trees, 24 arecanut trees, 3 hora trees, 33 coconut trees, 1 gan del tree, interplanted with tea	K. M. Punchi Nilame, Kabagamuwa, Undugoda; K. M. Dinguramahatmaya, Atugoda; K. M. Ranasingha, Kiralagama, Anuradhapura, K. M. Podmenike, Yoda Ela, Hinguragoda, K. M. Gunaratna Banda, Kuruppu Handiya, Polonnaruwa, K. M. Seelawathie, Parambe, Undugoda, K. M. Gunatallaka Banda, Kabagamuwa; K. M. Kusumawathie, Kabagamuwa; K. M. Tilakaratna Menika, Kadadara, Anguruwella, K. M. Kasturusingha, Kadadara, Anguruwella; K. M. Amarasena Bandara, Kabagamuwa, K. M. Suisena Banda, K. H. Chandrasena Bandara and K. M. Gunaratna Banda all of Kabagamuwa	1	1	28.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Getiyamulla School, on October 11, 1956, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 4, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalle, August 25, 1956

D. ALUWIHARE,
Government Agent

Miscellaneous Land Notices

LS. 3648.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LAND REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. Nabdawa Hewage Jayatissa and Nabdawa Hewage Saranels, both of Nabdawa trustees of the Rural Development Society, Nabdawa, have applied for a lease of about 2 roods of Crown Land from lot 124 in F. V. P. 639 situated in Nabdawa m Talpe Pattu of Galle District for the purpose of constructing a Meeting Hall thereon.

2. The land is available for the purpose and it is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- Term : 5 years ;
- Rent . Re 1 per annum ;
- The lessees shall, within one year from the commencement of the lease, erect a Meeting Hall on the land to the satisfaction of the Government Agent, Galle District;
- The Lessees shall use the land as a site for a Meeting Hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing within six weeks hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, August 31, 1956.

LS. 3656.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Ralpola-Godagama Co-operative Thrift and Credit Society has applied for a lease of half acre of Crown land from lot I in F. V. P. 11 situated in Unagolla Village, Ralpola Korale, Yatakmda Division, Badulla District, for the purpose of constructing a building to be used as a meeting hall and as an adult education centre.

The land is available for the purpose and it is proposed to grant a lease subject to the following conditions amongst others :—

- Term : 5 years ;
- Rent . Rs. 2 per annum ;
- The lessees shall, within 6 months from the commencement of the lease, erect on the land, to the satisfaction of the Government Agent, Administrative District of Badulla, a building to serve as a meeting hall and an adult education centre;
- The lessees shall use the land as a site for a meeting hall and an adult education centre and for no other purpose.

The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, August 31, 1956

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Trustees of the Hindu Paripalana Sabha of Ingmyagala has applied for the lease of a piece of Crown land depicted as G. Q. D. B. P. 32 in extent 1 A 0 R. 5 P., situated at Ingmyagala in the Wellassa Divisional Revenue Officer's Division of Badulla District in Province of Uva, for the establishment of a Hindu Kovil thereon.

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions :—

- Term : 30 years with option of renewal for a further period of 30 years ;
- Rent . Rs. 10-30 per annum ;
- The lessee shall, within one year from the commencement of the lease, erect a building for the above purpose on the land to the satisfaction of the Gal Oya Development Board.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

D. F. ABEYWARDANA,
President Manager,
Gal Oya Development Board.

Amparai, August 22, 1956.

AUCTION SALE OF GEMMING RIGHTS

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will sell by public auction the lease of the right to gem for a period of one year in Crown lands described in the schedule below.

2. The auction sale will be held on the land, commencing at 9 a.m. on September 20, 1956, and will, if needed, be continued on the succeeding days.

3. Those who propose to bid at the auction should come prepared to pay the full value of the bid on the spot immediately after the bid is accepted.

4. The person whose bid is accepted should pay the full value of the bid together with a further deposit of Rs 100 on the date of sale before 4 p.m. and obtain an official receipt

E 3

from the official who conducts the sale and enter into a lease agreement. The sum of Rs. 100 referred to above will be kept as security for the filling of pits opened in the course of gemming operations and for the due observance of the conditions set out in the lease permit.

5. The selected lessee will be given possession of the land on the date of sale soon after depositing the sale amount and deposit of Rs. 100.

6. The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the land on the said lease.

7. The lessees shall notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

8. If at any time after the sale of the lease, it appears to the Government Agent that the sale of the said lease was owing to some mistake or oversight but for which the same would not have been offered or put up for sale or that there is a need for the retention of the said land by the Crown, the Government Agent may declare the said sale cancelled and thereupon the lessee shall be entitled to a refund of any deposit made by him but to no compensation or any other relief whatsoever.

9. No guarantee is given of the existence of gems in the lands.

10. Further particulars can be had from the Government Agent, Ratnapura District.

The Kachcheri,
Ratnapura, August 24, 1956.

A. E. GOGERLY MORAGODA,
Government Agent.

Schedule of Land referred to

(a) Several blocks of approximately $\frac{1}{4}$ acre each along Kumburugamuwa-ganga including the bed of the river.

(b) Several blocks of approximately $\frac{1}{4}$ acre each along Kumburugamuwa-ganga including the bed of the river.

(c) Several blocks of approximately $\frac{1}{4}$ acre each along Kumburugamuwa-ganga and Andolu-ganga including the bed of the rivers.

(d) Several blocks in a part of Halwinne-dola bed about $\frac{1}{2}$ chain in length each.

(e) Several blocks of approximately $\frac{1}{4}$ acre each on the right bank of Halwinne-dola,

all situated along Kumburugamuwa-ganga, Andolu-ganga and Halwinne-dola and falling within the villages of Kumburugamuwa, Welawatugoda and Maduwanwela in Kolonnagam Pattuwa of Kolonna Korale in Ratnapura District.

TENDER FOR THE RIGHT TO GEM

NOTICE is hereby given that the Chairman on behalf of Urban Council, Ratnapura, will receive sealed tenders up to 12 noon on September 6, 1956, for the right to gem on the land called "Karakewale Digana", belonging to the Urban Council, Ratnapura, and situated at the bank of Kalu Ganga near the Mudduwa play-ground, for a period of one year commencing from October 1, 1956. The Plan with reference to the lot in which applications for the right to gem are invited, can be inspected at the Office of the Urban Council, during Office hours of any working day.

The amount of the tender should be expressed both in figures and of letters. In any event the amount given in figure differs from the amount given in words or where no amount is stated in words that tender is liable to be rejected.

A deposit of Rs. 10 (ten) should be made on or before 12 noon on September 6, 1956, at the Office of the Urban Council, Ratnapura, in respect of the above tender and the receipt of such deposit should be attached to the tender form.

The tender should be enclosed in a sealed envelope superscribed "Tender for right to gem".

Any person tendering will be required to be present in person or satisfy by some duly accredited agent, the Urban Council of Ratnapura, at the time the tenders are opened and the tender is a bona fide one. In the event of no satisfactory tenders being received the Urban Council, Ratnapura, will consider fresh tenders.

The Urban Council of Ratnapura reserves to itself the right of rejecting any or all tenders on some valid grounds.

The person whose tender is accepted will be required to pay the full amount of the tender at once in cash and enter into a notary attested agreement setting out fully the boundaries of the demised premises with reference to the plan and with a special condition safeguarding the adjoining lands and reservation of the Urban Council, Ratnapura.

The deposit referred to in para. 3 hereof will be forfeited if the successful tenderer fails to pay the full amount of the tender immediately after it has been accepted. The deposit made by all the unsuccessful tenderers will be refunded.

The successful tenderer shall deposit within seven days from the date of accepting the tender a security a sum not exceeding one hundred rupees (100) to be appropriated by the Council if the conditions set out herein or of those in the notary executed agreement referred to above.

The successful tenderer will not be issued the necessary permit until and unless the conditions of this tender notice are fulfilled.

Further particulars can be obtained from the office of the Urban Council, Ratnapura, during office hours of any working day.

Office of the Urban Council,
Ratnapura, August 18, 1956.

V. H. Abeyratne,
Chairman.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය

නිරවුල්කිරීමේ දැන්වීම් අංකය : 3,121 (පුස්තකම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැක යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956යේ ජුනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ආර්. ඩී ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්ගේ

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරටල උඩුවම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් තිබේ ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(ආ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයෙහි ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මාසිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම් යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කඩවියකට අයිතිකම් කිසි සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කිරිමැටිය පත්තුවේ සන්දනක්කුලම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කඩවි, එනම්:—

උතුරට: හල්මිල්ලාව සහ කුරුකෙටියාව ගම්වල මාසිම්, නැගෙනහිරට: කුරුකෙටියාව සහ හල්කුලමේ සිට වැටි ඇති කරත්ත පාරේ කොටසක් (තම්මන්තවැටිය ගමේ මාසිම්); දකුණට පේරවිලිපත්තුවේ මාසිම්; බස්නාහිරට අතුරුපොලය ගම ගමේ මාසිම්, හල්මිල්ලාව සිට වැටි ඇති කරත්ත පාරේ කොටසක් (අතුරුපොලයගම ගමේ මාසිම්).

ලංකා මැණීමේ ගම් සිතියමේ අංකය 3,213

බිම්කඩවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කරත්ත පාර (හපිකොටසක්)	0 1 21
2	සන්දනක්කුලමය (කරත්ත පාරට ඉතුරු කරපු බිම)	0 1 10
3	එම (දියපාරට ඉතුරු කරපු බිම)	3 1 39
4	එම	0 0 34
6	එම	0 0 10
8	එම	4 0 17
9	—දියපාර (හිඳුනු)	0 0 20
10	හත්මිල්ලාවේ මුකලාන	0 1 19
11	—වැව සහ කණ්ඩිය (අත හැරපු)	6 2 0
12	—දියපාර (හිඳුනු)	0 0 26
13	—වැව සහ කණ්ඩිය (අත හැරපු)	2 1 26
14	—දියපාර (හිඳුනු)	0 1 1
15	—දියපාර (හිඳුනු)	0 0 6
16	හත්මිල්ලාවේ මුකලාන	13 0 2
17	—වැව සහ කණ්ඩිය (අත හැරපු)	8 3 2
18	—වැව සහ කණ්ඩිය (එම)	1 2 16
19	—දියපාර (හිඳුනු)	0 0 17
20	බෝගස් යායෙකැලේ, සියබිලගහකැලේ, සන්දනක්කුලමකැලේ සහ හත්මිල්ලාවේ මුකලාන	28 3 32
21	සන්දනක්කුලමකැලේ	4 0 14
22	—කරත්ත පාර	0 1 14
23	සන්දනක්කුලමකැලේ	0 3 39
24	සන්දනක්කුලමය (කරත්ත පාරට ඉතුරු කරපු බිම)	0 0 10

බිම්කඩවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
26	—දියපාර (හිඳුනු)	1 0 20
27	සන්දනක්කුලමකැලේ සහ හත්මිල්ලකැලේ	2 1 11
28	මල ඇල (දියපාර) (හිඳුනු)	1 0 16
29	සන්දනක්කුලමකැලේ	1 1 31
30	හැලබහහකුඹුර (මල ඇලට ඉතුරු කරපු බිම)	2 1 19
31	—ඇල	0 0 2
32	සන්දනක්කුලමය	0 0 26
33	හැලබහහකුඹුර	0 1 18
34	සන්දනක්කුලමය (කණ්ඩියට ඉතුරු කරපු බිම)	0 1 21
35	—වැව සහ කණ්ඩිය (අත හැරපු)	6 3 32
36	හොරොච්චි ඇල (දියපාර)	0 1 12
37	අත්තන්දය	5 0 27
38	—අභිපාර	0 0 6
39	අත්තන්දය සහ සන්දනක්කුලමය	16 3 23
41	—ඇල (දියපාර)	0 1 10
42	මල ඇල (දියපාර)	1 1 23
43	පුත්තලමකැලේ (මල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 34
44	එම (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 25
45	එම	2 1 39
46	එම (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 1
47	—කරත්ත පාර	1 0 32
48	—දියපාර (හිඳුනු)	0 2 24
49	හැලබහහකුඹුර	2 3 7
50	එම (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 20
51	—කරත්ත පාර	0 2 32
52	—වැව සහ කණ්ඩිය (අත හැරපු)	8 1 23
53	බෝගස් යාය, හත්මිල්ලාවේ යාය, සියබිලගස් යාය සහ සන්දනක්කුලමය	205 1 20
54	—දියපාර (හිඳුනු)	0 1 4
55	—දියපාර (හිඳුනු)	0 0 32
56	සන්දනක්කුලමය	10 1 7
57	—කරත්ත පාර (හපි කොටසක්)	1 1 16
58	සන්දනක්කුලමය	12 1 34
59	එම (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 10
60	සන්දනක්කුලමකැලේ	1 0 4
61	සන්දනක්කුලමය	11 0 9
62	එම	3 0 35
64	—කරත්ත පාර	0 0 29
66	සන්දනක්කුලමය (වත් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 21
67	එම (එම)	1 2 36
68	වත් ඇල (දියපාර)	0 1 29
69	සන්දනක්කුලමය	5 0 4
70	එම (මල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 9
72	—ඇල	0 0 5
74	—වතුරවල	0 0 6
75	හොරොච්චි ඇල (ඇල)	0 0 15
76	සන්දනක්කුලමකැලේ (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 22
77	කුඩාවැව මුකලාන	5 3 35
79	සන්දනක්කුලමවෙල	2 1 34
80	—දියපාර (හිඳුනු)	0 0 13
81	කුඩාවැව (වැව සහ කණ්ඩිය) අත හැරපු	10 2 27
82	කුඩාවැවේ මය	14 3 21
83	කුඩාවැව මුකලාන	6 1 36
84	—දියපාර (හිඳුනු)	0 0 17
85	කුඩාවැව මුකලාන	5 2 17
86	සන්දනක්කුලමය	23 1 14
87	කුඩාවැවේ මුකලාන (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10
88	—දියපාර (හිඳුනු)	0 0 6
89	කුඩාවැවේ මය සහ සන්දනක්කුලමය (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 18
90	—අභිපාර	0 0 27
91	සන්දනක්කුලමවැව (වැව සහ කණ්ඩිය)	61 1 39
93	—හේන	0 0 5
95	—කරත්ත පාර (හපිකොටසක්)	0 2 12
96	සන්දනක්කුලමය	8 1 8
97	එම (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 39
98	එම (එම)	0 1 8
99	එම	5 2 36
100	එම (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 37
101	—කරත්ත පාර (හපිකොටසක්)	0 1 33
102	—දියපාර (හිඳුනු)	0 0 24

බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප	බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
103	සන්දනන්කුලමයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 24	10	—දියපාර (හිඳුනු)	1 1 5
104	—දියපාර (හිඳුනු)	0 0 16	11	ඉරවව්විඹුකලාන	8 3 35
105	සන්දනන්කුලමයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 13	12	—දියපාර (හිඳුනු)	0 0 25
106	එම (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 39	13	—දියපාර (හිඳුනු)	0 1 14
107	එම (එම)	0 1 24	14	—දියපාර (හිඳුනු)	1 0 21
108	—කරත්ත පාර	1 3 32	15	ඉරවව්විඹුකලාන	143 1 5
109	සන්දනන්කුලමයාය	48 1 27	16	—දියපාර (හිඳුනු)	0 0 25
	මුළු ගණන	600 1 27	17	—කරත්ත පාර (හරිකොටසක්)	0 2 11

(පුත්තලම නි. නි. 1—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,122 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත දැන්වීමකින් මුදවා ගැනීමට ඉඩ ඇත. මෙහි විස්තරයක් නොකළොත් එහි ඉඩම් රාජසන්නක ඉඩමකි. ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එහි ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956යේ ජුනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ආර් ඩී ජයසූරිය
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්ගෙන්

* * * නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන දහන කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

- (අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීන්ගෙන් ද ඒ වාගේ සිතියම සර්වේයර් ජනරාල් කුමාරයන් ද ලබාගත හැකි වේ.
- (ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම හෝ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැන සටහන් කර ගත යුතුයි.
- (ඇ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උපලෙඛනයෙහි ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව සමාජික දන්වීම යටතේ විශාල කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කට්ටියකට අයිතිකම් කියා සිටීමට උමටනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පෝතුවේ පෙරවිලි පත්තුවේ මාත්කුලම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දැක්වෙන සියලුම බිම්කට්ටි, එනම් —

උතුරට ගල්කුලම ගමේ මායිම, තෝනිගල සිට ගල්කුලමට යන කරත්ත පාරේ කොටසක් (ගල්කුලම ගම මායිම), අතුරුපොලය ගම, සන්දනන්කුලම සහ තම්මන්තවැටිය යන ගමවල මායිම (කීර්මාරිය පත්තුවේ); නැගෙනහිරට තරස්පොලය ගමේ මායිම, දකුණට පෙම්බුව ගමේ මායිම (හිඳුනු), දියපාරේ කොටසක් (පෙම්බුව ගමේ මායිම), පෙම්බුව ගමේ මායිම, තෝනි ගල සිට වැටි ඇති කරත්ත පාරේ කොටස (පෙම්බුව ගමේ මායිම) මී ඔයේ කොටසක් (උරියාව ගමේ මායිම), බස්නාහිරට ගල් කුලම ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම සිතියමේ අංකය 3,214

බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	කෝන්ගහයායමුකලාන	132 3 32
2	—කරත්ත පාර	0 3 13
3	—දියපාර (හිඳුනු)	0 1 26
4	—කරත්ත පාර	1 1 35
5	ඉරවව්විඹුකලාන	39 3 21
6	—දියපාර (හිඳුනු)	1 0 6
7	කුරුලුගලයායවැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	12 0 10
8	ඉරවව්විඹුකලාන	178 0 10
9	ඉරවව්විඹුකලාන (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	11 3 33

19	ඉස්කෝලවත්ත, කරුවලගහයාය	1 3 4
20	—කරත්ත පාර (හරිකොටසක්)	0 1 6
21	කීරියගහගේත්තයාය (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
22	වෘත් ඇල (දියපාර)	0 0 39
24	කීරියගහගේත්තයාය (යම් ඒ මට තිබෙන බිම)	0 3 2
26	—දියපාර (හිඳුනු)	0 0 8
27	—දියපාර (හිඳුනු)	0 0 29
28	මාත්කුලම වැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	88 3 30
29	ඉරවව්විඹුකලාන	30 0 3
30	—දියපාර (හිඳුනු)	0 1 39
31	භීන්වැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	8 1 39
32	ඉරවව්විඹුකලාන	77 1 4
33	—කරත්ත පාර	2 0 31
34	—දියපාර (හිඳුනු)	0 2 25
35	—දියපාර (හිඳුනු) (හරිකොටසක්)	0 0 6
36	ගන්සුරියගහවැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	21 2 28
37	අනුගහමුකලාන	137 0 8
38	මාත්කුලම, පරනගංගොඩයාය	3 2 13
39	මාත්කුලමවැව, පාලුලගේන (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	5 0 7
40	—අඩපාර	0 0 32
41	කෝන්ගහගේන	0 1 26
42	අඹගහවත්ත (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 28
43	එම	0 0 35
44	හොරොවිඇල (දියපාර)	0 0 1
45	—කරත්ත පාර (හරිකොටසක්)	0 0 30
46	හොරොවිඇල (දියපාර)	0 0 2
47	කීරියගහපිටිය	0 1 24
49	දේවලේවත්ත	0 2 21
50	දේවලේ යාවකැලේ (හොරොවි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 33
51	පරනගොරොවි ඇල (ඇල)	0 2 12
52	දන්ගහගේන, දන්ගහකොටුව (හොරොවි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 2
53	—කරත්ත පාර	0 3 38
54	දන්ගහකොටුව (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 37
55	එම	0 3 14
56	එම	1 0 25
57	—කරත්ත පාර (හරිකොටසක්)	0 3 16
58	—අඩපාර	0 0 4
59	පලුගහකැලේ මුකලාන	11 0 11
61	ඇහැලුගහකැලේ	1 0 2
62	රදවිඹුදි ඇල (ඇල)	0 3 0
63	පලුගහකැලේ මුකලාන	6 2 7
65	—අඩපාර	0 0 15
66	—කරත්ත පාර (හරිකොටසක්)	0 2 38
67	මී ඔය (දියපාර) (හරිකොටසක්)	4 1 4
68	පලුගහකැලේ මුකලාන සහ පලුගමමුකලාන	140 0 2
69	—දියපාර (හිඳුනු)	0 1 15
70	පලුගහකැලේ මුකලාන	4 1 7

මුළු ගණන .. 1,104 0 6

(පුත්තලම නි. නි. 2—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය : 3,123 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙත ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පටන් තුන් මාසයක්

ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් හෙතර්ට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ණේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වසි 1956යේ ජුනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායඝාලයේදීය.

ආර්. වි ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්ගේ

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලිඛිත කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීන්ගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උපලෝඛනයෙහි ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යපොක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෝඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ පෙරවිලිපත්තුවේ තරස්පොඩිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දක්වන සියලුම බිම්කවිටි, එනම්.—

උතුරට තම්මන් නවැටිය ගමේ මායිම (කිරිමැටිය පත්තුව), නැගෙනහිරට තම්මන් නවැටිය ගමේ මායිම (කිරිමැටිය පත්තුව), දකුණට මී මය (කොටසක්) (මහ උස්වැව (කොටසක්) ගමේ මායිම), කරමේ පත්තුවේ අවසාන වාරිමාර්ග මැණීමේ සිතියමේ අංකය 1 සහ ආසියම ගම මායිම, බස්නාහිරට ජේ මඩුව සහ මත්කුල්ම ගම්වල මායිම

ලංකා මැණීමේ ගම් සිතියමේ අංකය 3,215

Table with 3 columns: No., Description, and Area. Contains 39 entries of land parcels with their respective descriptions and areas in acres and cents.

Table with 3 columns: No., Description, and Area. Contains 24 entries of land parcels with their respective descriptions and areas in acres and cents.

මුළු ගණන .. 1,619 3 11

(උත්තර ම නි 3—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණ

නිරවුල්කිරීමේ දැන්වීම අංකය : 3,124 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වසි 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් හෙතර්ට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ණේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වසි 1956යේ ජුනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායඝාලයේදීය

ආර් වි ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්ගේ

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලිඛිත කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උපලෝඛනයෙහි ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යපොක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෝඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කිරිමැටියපත්තුවේ හිත්විලිපත්තුවේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දක්වන සියලුම බිම්කවිටි, එනම් —

උතුරට කඩවල ගමේ ගම් මායිම; නැගෙනහිරට ඉහිනිම්පිය ගමේ ගම්මායිම, දකුණට ඉහිනිම්පිය ගමේ ගම්මායිම; බස්නාහිරට; ඉහිනිම්පිය ගමේ මැණිමායිම,

ලංකා මැදිමේ ගම් සිතියමේ අංකය 3,222		බිම්කඩවිස්තරය	ප්‍රමාණය,
බිම්කඩවිස්තරය	අංකය	ඉඩමේ නම	අ රු ප
1	1	හීන්ඵලිපත්තුව හේන	3 0 7
2	2	හීන්ඵලිපත්තුව වැව (වැව සහ කණ්ඩිය)	8 2 2
3	3	හීන්ඵලිපත්තුව හේන (වැව කණ්ඩියට ඉතුරු කරපු බිම)	1 2 23
4	4	හීන්ඵලිපත්තුව හේන	8 3 28
මුළු ගණන ...			22 0 20

(පුත්තලම නි. නි 4—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දැන්වීම් අංකය 3,125 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ලැබූ යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පවත්නා තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956යේ ජුනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ආර් ඩී. ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියාණ.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට එවීමට පෙර පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරියාණයාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හැරෙනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම් යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කිරිමැටියපත්තුවේ රැබැගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දැක්වෙන සියලුම බිම්කඩවි, එනම් —

උතුරට මී මගේ කොටසක් (කෝන්කඩවල ගමේ මායිම); නැගෙනහිරට මීමගේ කොටසක් (කෝන්කඩවල සහ හමන් ගල්ල ගමවල මායිම), කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මායිම, දකුණට මහඋස්වැවේ කොටසක් (පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කර්මේපත්තුවේ), බස්නාහිරට මී මගේ ගෙදර ගම්මායිම (කිරිමැටියපත්තුවේ).

ලංකා මැදිමේ ගම් සිතියමේ අංකය 3,223

ලංකා මැදිමේ ගම් සිතියමේ අංකය 3,223		බිම්කඩවිස්තරය	ප්‍රමාණය,
බිම්කඩවිස්තරය	අංකය	ඉඩමේ නම	අ රු ප
1	1	රැබැගම මුකලාන	2 1 27
2	2	—දියපාර (හිඳුනු)	0 0 38
3	3	රැබැගම මුකලාන	63 1 22
4	4	—දියපාර (හිඳුනු)	1 2 16
5	5	රැබැගම මුකලාන	91 1 34
6	6	මීමග (දියපාර) (හරිකොටසක්)	7 3 31
7	7	රැබැගම මුකලාන	1 1 5
8	8	—දියපාර (හිඳුනු)	0 2 21
9	9	රැබැගම මුකලාන	0 3 19
10	10	—දියපාර (හිඳුනු)	0 0 7
11	11	—වැව සහ කණ්ඩිය (අතහැරපු)	5 3 39
12	12	රැබැගම මුකලාන	161 3 27
13	13	—දියපාර (හිඳුනු)	0 0 33
14	14	—වැව සහ කණ්ඩිය (අතහැරපු)	12 2 26
15	15	—දියපාර (හිඳුනු)	0 0 18
16	16	රැබැගම මුකලාන	7 0 8
17	17	—දියපාර (හිඳුනු)	0 0 4
18	18	—වැව සහ කණ්ඩිය (අතහැරපු)	22 0 36

බිම්කඩවිස්තරය		ප්‍රමාණය,
අංකය	ඉඩමේ නම	අ රු ප
19	—දියපාර (හිඳුනු)	0 1 25
20	රැබැගම මුකලාන	5 2 13
21	—වැව සහ කණ්ඩිය (අතහැරපු)	8 0 24
22	—දියපාර (හිඳුනු)	0 0 39
මුළු ගණන ...		394 1 32

(පුත්තලම නි. නි 5—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දැන්වීම් අංකය 3,126 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ලැබූ යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පවත්නා තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956යේ ජුනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ආර් ඩී ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියාණ.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට එවීමට පෙර පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරියාණයාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හැරෙනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම් යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කර්මේපත්තුවේ වත්තේගෙදර යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දැක්වෙන සියලුම බිම්කඩවි, එනම් —

උතුරට පොහිකඩුව ඇල (මහඋස්වැව (කොටසක්) ගමේ ගම් මායිම, අවසාන වාරිමානී මැනීමේ සිතියම අංකය 1); නැගෙනහිරට පොහිකඩුව ඇල (මහ උස්වැව (කොටසක්) ගමේ ගම් මායිම, අවසාන වාරිමානී මැනීමේ සිතියම අංක 1); කරත්ත පාරේ කොටසක් (මහ උස්වැව (කොටසක්) ගමේ ගම් මායිම, අවසාන වාරිමානී මැනීමේ සිතියම අංක 1), මහඋස් වැව (කොටසක්) ගමේ ගම් මායිම, අවසාන වාරිමානී මැනීමේ සිතියම අංකය 1, දකුණට මේරුන්ගොඩ සිට මහඋස්වැවට වැටී ඇති වාරිමානී පාර (මහඋස්වැව (කොටසක්) යන ගමේ ගම් මායිම සහ කුරුවිහේන); බස්නාහිරට මේරුන්ගොඩ සිට වැටී ඇති කරත්ත පාරේ කොටසක් (සියඹලාවත්ත ගමේ ගම් මායිම) සියඹලාවත්ත ගමේ ගම් මායිම, කරත්ත පාරේ කොටසක් (සියඹලාවත්ත ගමේ ගම් මායිම).

ලංකා මැදිමේ ගම් සිතියමේ අංකය 3,226

ලංකා මැදිමේ ගම් සිතියමේ අංකය 3,226		බිම්කඩවිස්තරය	ප්‍රමාණය,
බිම්කඩවිස්තරය	අංකය	ඉඩමේ නම	අ රු ප
1	1	—කරත්ත පාර (හරි කොටසක්)	0 0 39
2	2	හීන්ගහයාය	29 0 34
3	3	—දියපාර (හිඳුනු)	0 0 33
4	4	—දියපාර (හිඳුනු)	0 0 21
5	5	වත්තේගෙදර මුකලාන, හීන්ගහයාය	178 1 10
6	6	වත්තේගෙදර කුඹුර	3 2 21
7	7	හීන්ගහයාය (කණ්ඩියට ඉතුරු කරපු බිම)	0 1 27
8	8	වත්තේගෙදරවැව (වැව සහ කණ්ඩිය	6 0 0
9	9	වත්තේගෙදර කුඹුර (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 7
10	10	හීන්ගහයාය (එම)	0 0 39
11	11	—කරත්ත පාර (හරි කොටසක්)	0 2 16
12	12	—දියපාර (හිඳුනු)	1 0 39
13	13	—කරත්ත පාර (හරි කොටසක්)	0 0 13

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
14	—වාරිමාර් පාර (හරි කොටසක්)	0 3 18
15	—වැව සහ කණ්ඩිය (අත්හැරපු)	4 0 28
16	—ගල	1 2 0
මුළු ගණන		227 0 25

(පුත්තලම නි. නි 6—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීම අංකය. 3,127 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ ජූනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ආර් ටී ජයසූරිය
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතෑන

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්ධාරිතෑනගෙන්ද ඒ වශයේ සිතියම සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කරවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දක්වන මාසිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කරමෙපත්තුවේ මාමුනගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදි වූ පහත දක්වන සියලුම බිම්කරවි, එනම් —

උතුරට පොඩිකඩුව ඇල් කොටසක් (මහඋස්වැව (කොටසක්) නමැති ගමේ ගම්මායිම අවසාන වාරිමාර් මැතිමේ සිතියමේ අංකය 1); නැගෙනහිරට සියබලවත්ත ගමේ ගම්මායිම, දකුණට මැදගම ගමේ ගම්මායිම, බස්නාහිරට මෙරුන්ගොඩ ගමේ මායිම, ආනමුඩුවේ සිට ගල්ගමුව දක්වා වැටී ඇති ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරෙන් කොටසක් (මෙරුන්ගොඩ ගමේ ගම්මායිම)

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 3,228

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
1	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර (හරි කොටසක්)	0 1 24
2	ගොඩකිරලගහයාය (පොඩිකඩුව ඇලදිගේ ඉතුරු කරපු බිම)	9 0 35
3	පොඩිකඩුව ඇල (දියපාර) (හරිකොටසක්)	2 3 34
4	ගොඩකිරලගහයාය (පොඩිකඩුව ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 3 3
5	ගොඩකිරලගහයාය (එම)	6 0 13
6	එම	33 1 25
7	එම	1 2 27
8	එම	4 2 7
9	—අඩිපාර	0 0 14
10	ගොඩකිරලගහයාය	47 3 25
11	—දියපාර (හිඳුනු)	0 2 12
12	—අඩිපාර	0 0 4
13	ගොඩකිරලගහයාය	0 3 5
14	මාමුනගමවැව (වැව සහ කණ්ඩිය) (අත්හැරපු)	20 2 12
15	—දියපාර (හිඳුනු)	0 3 9
16	ගොඩකිරලගහයාය	6 2 30

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
17	—දියපාර (හිඳුනු)	1 0 6
18	ගොඩකිරලගහයාය	54 3 39
19	එම	2 3 17
20	එම (යාමළුමට තිබෙන බිම)	3 1 8
21	එම	22 0 2
22	එම (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 15
23	එම	29 1 21
24	—අඩිපාර	0 1 21
25	ගොඩකිරලගහයාය	170 1 35
26	—දියපාර (හිඳුනු)	1 2 15
27	—ගල	1 2 22
28	—දියපාර (හිඳුනු)	0 0 14
29	ගොඩකිරලගහයාය	37 0 16
30	—දියපාර (හිඳුනු)	0 0 1
31	—ගල	1 1 2
32	—දියපාර (හිඳුනු)	0 1 39
33	—ගල	1 3 20
34	—ගල	6 0 28
35	ගොඩකිරලගහයාය	5 3 17
මුළු ගණන		481 2 17

(පුත්තලම නි. නි 7—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීම අංකය : 3,128 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ ජූනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ආර් ටී ජයසූරිය,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතෑන

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්ධාරිතෑනගෙන්ද ඒ වශයේ සිතියම සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කරවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දක්වන මාසිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ කරමෙපත්තුවේ කලුවැල්ලාගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදි වූ පහත දක්වන සියලුම බිම්කරවි, එනම් —

උතුරට මෙරුන්ගොඩ ගමේ ගම් මායිම; නැගෙනහිරට මෙරුන් ගොඩ ගමේ ගම්මායිම, දකුණට රඹුවැව ගමේ ගම්මායිම; බස්නාහිරට ආඩිගම ගමේ ගම්මායිම.

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 3,232

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
1	කලුවැල්ලාගොඩ මහවැව (වැව සහ කණ්ඩිය) අත් හැරපු	33 2 9
2	කිරියගහයාය	8 1 8
3	කිරියගහයාය මහ ඇල (දියපාර) (හිඳුනු)	0 1 33
4	කිරියගහයාය	7 3 26

බිම්කර්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කර්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
5	කරන්ත පාර	1 1 10	9	ගම්කොයේ සහ පාර (හරි කොටසක්)	0 0 18
6	වත්තොගෙදරමුකලාන	16 0 9	10	රඹුවැවියය	30 1 2
7	දියපාර (හිඳුනු)	0 0 12	11	ඉහල රඹුවැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)...	11 3 25
8	වත්තොගෙදරවැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	2 2 23	12	දියපාර (හිඳුනු)	0 0 29
9	දියපාර	0 1 3		මුළු ගණන	187 2 27
10	වත්තොගෙදරමුකලාන	8 0 39			
11	එම	4 1 39			

(පුත්තලම නි. නි. 9—1956)

මුළු ගණන 115 1 11

(පුත්තලම නි. නි. 8—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය: 3,129 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රඥප්තයක් ලෙස යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ ජූනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ආර් ටී ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ලැබුණු තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කර්ටි අඩංගු උපලෝඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ, එබඳු කිසිම බිම් කර්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෝඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත් තුළේ කරවෙපත්තුවේ රඹුවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දක්වන සියලුම බිම්කර්ටි, එනම්.—

උතුරට කලවේලගොඩ සහ මෙරුන්ගොඩ යන ගම්වල ගම් මායිම්, නැගෙනහිරට ආනමුවේ සිට ගල්ගමුවට වැටී ඇති ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (මාවතගම ගමේ, ගම්මායිම), දකුණට ලඹුගල ගමේ ගම්මායිම, කණ්ඩිය (ලඹුගල ගමේ ගම්මායිම), ලඹුගල ගමේ ගම්මායිම, බස්නාහිරට ආභිගම් ගමේ ගම්මායිම, ආභිගම සිට ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාරට වැටී ඇති ගම්කොයේ සහ පාරේ කොටසක් (ආභිගම ගමේ ගම්මායිම)

ලංකා මැතිගේ ගම් සිතියමේ අංකය 3,233

බිම්කර්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගම්කොයේ සහ පාර (හරි කොටසක්)	0 2 4
2	රඹුවැවේයය	125 0 24
3	ඹුවැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	6 1 9
4	රඹුවැවේයය	2 1 8
5	දියපාර (හිඳුනු)	0 0 20
6	ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාර (හරි කොටසක්)	0 3 14
7	පහලරඹුවැව (වැව සහ කණ්ඩිය) (අතහැරපු)	9 2 30
8	දියපාර (හිඳුනු)	0 1 4

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය: 3,130 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රඥප්තයක් ලෙස යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 31 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ ජූනි මස 18 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

ආර් ටී ජයසූරිය,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ලැබුණු තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කර්ටි අඩංගු උපලෝඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ, එබඳු කිසිම බිම් කර්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෝඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත් තුළේ කරවෙපත්තුවේ ලඹුගල ගම ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දක්වන සියලුම බිම්කර්ටි, එනම්.—

උතුරට රඹුවැව ගමේ ගම්මායිම, කණ්ඩිය (රඹුවැව ගමේ ගම් මායිම), රඹුවැව ගමේ ගම්මායිම, නැගෙනහිරට මාවතගම ගමේ ගම්මායිම, ආනමුවේ සිට ගල්ගමුවට වැටී ඇති ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (දුනුමඩලාගම ගමේ ගම් මායිම), දකුණට කොල්ලන් කුලමේ සිට වැටී ඇති ගම්සහාව පාරේ කොටසක් (ලඹුගලපත්තුව ගමේ ගම්මායිම), බස්නාහිරට සන්නකගම සහ ආභිගම යන ගම්වල ගම්මායිම.

ලංකා මැතිගේ ගම් සිතියමේ අංකය 3,234

බිම්කර්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	විහාරවෙත්ත	100 0 9
2	බත්මිගහවැව (වැව කණ්ඩිය) (අත්හැරපු)	6 2 9
3	විහාරවෙත්ත, විහාරවෙත්ත (පාර, දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 22
4	ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාර (හරි කොටසක්)	0 0 38
6	පවුපාර	0 1 22
7	පාලුම්විහාරවෙත්ත (ගල)	3 3 33
10	විහාරවෙත්ත	1 2 33
11	එම	1 2 39
13	විහාරවෙත්ත, විහාරවෙත්ත, (ගම් සහාව පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 38
14	ගම්සහාව පාර (හරි කොටසක්)	0 3 25
	මුළු ගණන	117 2 28

(පුත්තලම නි. නි. 10—1956)

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ඇල් ෪/෪ 51.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9, දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

හා එ දිස්ත්‍රික්කයේ කබවත් සතර තුළ දඩල්ල නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් දක්වෙන ප්‍රමාණයෙන් අ 0, රු 3, ෮ 30 51 ක් වූ පුළුබෙරවකුඹුර නොහොත් මූගන්දිරමේවත්ත නමැති ඉඩම් කැබැල්ල.—

උතුරට කදිරවත්ත (පාසල් භූමිය) සහ මුදලවත්ත නමැති ඉඩම් ; නැගෙනහිරට ගොරකගහකුඹුර නමැති ඉඩම, දකුණට ගොඩේ ගේවත්ත සහ පුළුබෙරවකුඹුර නොහොත් මූගන්දිරමේවත්ත වත්ත නමැති ඉඩම්, බස්නාහිරට මෙන්දිරිගෙවත්ත සහ බෙරවකුඹුර නමැති ඉඩම්

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය : ෪෪ 56 ඊ 141. 1956 අගෝස්තු 8 වැනි දින කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

හා එ දිස්ත්‍රික්කයේ වැල්ලොඩ බ පත්තුවේ රත්දෙණේ ගම්මුලාදැනි වසමට අයිති රත්දෙණේ නමැති ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් වලින් දක්වෙන පුල්ලියගුරු පදිංචිව උන් දෙල්ගහවත්ත නමැති ඉඩමෙන් පර්වස් 7 6 ක් පමණ ප්‍රමාණයක් ඇති බිම් කොටසක් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස ; නැගෙනහිරට දුම්පිය පාර සඳහා වෙන්කරන ලද ඉඩම් කැබැල්ල.

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය : ෪෪ 55 ට 346 / ඇල් ෪ බී 70. 1956 ජූලි 26 වැනි දින කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුළුබෙරවකුඹුර නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුතුවර සහ යටිතුවර කොටසකගේ බුලුඹුල්ල ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 2 ක් පමණ වූ විරකෝන් කොටුව නොහොත් කුබල්වතුඹුල්ලයේ නමැති ඉඩම් කැබැල්ලට මායිම්.—

උතුරට : අබදන් ඩේකුඹුරේ ඇල, නැගෙනහිරට : අත්ගමුල්ලකුඹුර ; දකුණට : පල්කඩේකුඹුර ; බස්නාහිරට : කුබල්වතුඹුල්ලේ විහාරය, හේනේඅගල—කබල්ලයේනේ අගල.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය : ෪෪ 55 ඊ 36. 1956 මාර්තු 14 වැනි දින කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලොඩ පත්තුව සහ කබවත් සතර තුළ දික්වැල්ල උතුර නමැති ගමෙහි පිහිටි මරක්කලයගෙවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1 3/4 ක පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට දික්වැල්ල උතුර රජයේ පාසැල් වත්ත ; නැගෙනහිරට ගල්ගොඩැල්ල නමැති ඉඩම ; දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස ; බස්නාහිරට දික්වැල්ල-බෙලිඅත්ත පාර

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඇල් බී / 2232 / ෪෪ 54 ඊ 390. 1956 ජූලි 2 වැනි දින කොළඹ.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණති

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ තෝලන්ගමුව වසමේ තෝලන්ගමුව ගමේ පිහිටා තිබෙන දික්කැලේවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 3 ක් පමණ මහත ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට : කේ. කුසල්හාමි අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ; දකුණට : අලුපොහකුඹුර ; බස්නා හිරට නෙල්ලිගහවත්ත සහ කේ. කුසල්හාමි අයිතිකම් කියන ඉඩම

(2) කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ තෝලන්ගමුව වසමේ තෝලන්ගමුව ගමේ පිහිටා තිබෙන අක්කරයක් පමණ මහත ඇති නෙල්ලිගහවත්ත නමැති ඉඩම, ඊට මායිම් :—

උතුරට කේ. කුසල්හාමි අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට දික්කැලේවත්ත ; දකුණට : අලුපොහකුඹුර ; බස්නාහිරට ගලපිටියා සහ ගෙදරගොඩකුඹුර

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ෪෪ 55 ඊ 361 / ඇල් ඇම් 585 1956 ජූලි 26 වැනි දින කොළඹ.

අංකය ඇල්. ඩී. 4880

අංකය ඇල් ඩී 4896.

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩනුවර සහ යටිනුවර කොට්ඨාශයේ ගඟ පළාත කෝරළේ (යටිනුවර) දෙසිදෙනිය ගමේ පිහිටි මුල් ජලාත් නො. ඒ 2,361 ලොච් නො 1 සහ 2 වශයෙන් හැඳින්වෙන අක්කර 20, රූ. 3, පර්චස් 19ක් වූ ජලාදායකයේ ගොරක දෙකියවන්නේ පදිංචි පී ජේම්ස් සිල්වා සහ පී කරොන් පී හාමිනේ විසින් දැනට අයිතිවැසිකම් කියන ගොරකදෙකියවත්ත නොහොත් ගෙදරවත්ත නමැති ඉඩමෙන් කොටසක්

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොට්ඨාශයේ කළුකරපහළ කෝරළේ මෙහෙබ කළුගම ගමේ පිහිටි මුල් ජලාත් නො. ඒ 2,357 ලොච් නො 1 වශයෙන් හැඳින්වෙන අක්කර 20, රූ. 1, පර්චස් 15ක් වූ ඉල්ලාගෙල්ලවත්ත නමැති ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 10 වැනි දින පස්වරු 2.30ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛව සූතුයි

දැනට අයිතිවැසිකම් කියන්නේ පත්විලාගන්නේ, දුනුකේ මුල පදිංචි එම් ඩී රත්නායක මහත්මයාය

තවද 1956 ඔක්තෝබර් 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ යැවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 10 වැනි දින දවසේ 12ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛව සූතුයි

තවද එකී ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවැසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ යැවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

තවද එකී ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවැසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධව අයිති සියළුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන.

1956 අගෝස්තු 27 වැනි දින
කම්බේරිය, මහනුවර

1956 අගෝස්තු 27 වැනි දින
කම්බේරිය, මහනුවර

අංකය ඇල්. ඩී. 4838

අංකය ඇල්. ඩී. 4859.

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ පලිස්පත්තුව නැගෙනහිර කෝරළේ හිඬිබව ගමෙහි පිහිටි මුල් ජලාත් නො. ඒ 2,363 ලොච් නො 1 සහ 3 වශයෙන් හැඳින්වෙන අක්කර 43, පර්චස් 24ක් වූ දැනට කොළඹ නැගැල්ල පෙට්ටි නො 411 දරණ සීමාසහිත විනිත්ත පදිංචි පී ඇම් ද මෙල් මහතා විසින් අයිතිවැසිකම් කියන හිඬිබව වත්තෙන් කොටසක්

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොට්ඨාශයේ කළුකර පහළ කෝරළේ පත්විලාගන්නා ගමේ පිහිටි මුල් ජලාත් නො. ඒ 2,364 ලොච් නො 1 වශයෙන් හැඳින්වෙන අක්කර 64, රූ. 1 පර්චස් 22ක් වූ බෝමනච්චි වතුයායේ ලෝරුවත්ත කොටසක් ඉඩම් කොටසක් අයිතිවැසිකම් කියන්නේ නුවරඑළියේ සීමාසහිත සිලෝන් ප්‍රොපර්ටිස්වර් වතු සමාගම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 12 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛව සූතුයි

සුප්‍රින් වොට්ඩන්ච්චි පුස්සාල්ලාවේ බෝමොන්ච්චි වතුයායේ ඇම් එච් පී රොබින්සන්

තවද 1956 ඔක්තෝබර් 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ යැවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 10 වැනි දින පස්වරු 3.30ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛව සූතුයි

තවද එම ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවැසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ යැවත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තයාන

1956 අගෝස්තු 27 වැනි දින
කම්බේරිය, මහනුවර

1956 අගෝස්තු 27 වැනි දින
කම්බේරිය, මහනුවර.

අංකය ඇල්. ඩී 4831

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොටසයේ ගඟ පහළ කෝරළේ උනම්වූවේ පිහිටි "මවුන්ට් ටෙම්පල්" වත්තෙන් කොටසක් වූ මුල් ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,360 ලොව නො 1, 2 සහ 3 වශයෙන් හැඳින් වෙන අක්කර 20, රු.ඩී 1, පාර්චස් 10යක් වූ ඉඩම දැනට අයිතිවාසිකම් කියන්නේ—

ලොව නො. 1ට: වැල්ලවත්තේ 47 වෙනි පවුමාවතේ නො 1/14^{වන} පදිංචි බඩලිච්චි බඩලිච්චි සේනානායක නෝනාමහත්මිය සහ වැල්ලවත්තේ විවේකානන්ද පාරේ නො 21 පදිංචි ඇස්. විනි ප්‍රනාන්දු නොහොත් ඇස් බඩලිච්චි සේනානායක නෝනාමහත්මිය.

ලොව නො. 2 සහ 3ට: වැල්ලවත්තේ විවේකානන්ද පාරේ "සෝමනිපි" යන පදිංචි ඇස් ඊ ප්‍රනාන්දු මහතා

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 12 වැනි දින පෙරවරු 10ට මහනුවර කම්පවරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956 ඔක්තෝබර් 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

තවද ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම් ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 අගෝස්තු 27 වැනි දින
කම්පවරිය, මහනුවර.

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොටසයේ ගඟ ඉහළ කෝරළේ ගම්පොලවෙල යටමහි පිහිටි මුල් ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,266 ලොව නො 1, 4 සහ 5 වශයෙන් හැඳින්වෙන අක්කර 10, රු.ඩී 3 පාර්චස් 23ක් වූ මපියාවත්තේ ඉඩම් කැබලි තුනක්

දැනට අයිතිවාසිකම් කියන්නේ තුවරළුගේ සිමාසහිත සිලෝන් ටී ජ්‍යෙෂ්ඨවරයන් සමඟම

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 10 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කම්පවරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි.

තවද එම ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම් ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියළුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

ඒ ටී මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 අගෝස්තු 27 වැනි දින
කම්පවරිය, මහනුවර

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුතුවර සහ යටිතුවර කොටසයේ ගඟ පළාත කෝරළේ (යටිතුවර) බුලුමුල්ල ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අ 2 රු 1, ප 199ක් වූ විරකෝන් කොටුව නොහොත් කුඹුල්වතු මුල්ලයේ න නමැති මූලික ජ්‍යෙෂ්ඨ අංක ඒ 2,366^{වන} ලොව නොමීර 1 යනුවෙන් විස්තර කරනලද දැනට කිරිබත් කුඹුරේ කෝරළේ මහත්මයා වූ පී. බී. ඇන්. බුලුමුල්ල, කැලණියේ කිරිබත්ගොඩ පදිංචි රෙදිවිසිනා පාසැල් පරීක්ෂකවරයා වූ ඒ බී. විරකෝන් මහතා, කෙටිගස්නොට රනවත විරසේකර වලවිමේ බඩලිච්චි ඇම් කරුණාරත්න මහතා, සුපාපිටියේ මරුතුණොඩ කණිඟ පාසැල් මුල්ගුරු හෝ බී. විරකෝන් මහතා සහ පේරාදෙණියේ දුම්රිය ස්ථානයේ ප්‍රධාන ඇම් බී. විරකෝන් මහතා විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම් කොටස

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 12 වන දින දවල් 12ට මහනුවර කම්පවරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 5 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

තවද එම ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම් ගැන තමන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ. ටී. මුර්ති,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

ඇල්. ඩී 4820
1956 අගෝස්තු 27 වැනි දින
කම්පවරිය, මහනුවර

අංකය ඇල්. ඩී 4860 සහ ඇල්. ඩී 4888

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ පහළමුර කොටසයේ පල්ලේගම්පහ කෝරළේ මහමීමන මහගම්මැද්ද ගමෙහි පිහිටි කුඹුර්ගහතැන්නේ කුඹුර්වත්ත නමැති ප්‍රමාණයෙන් අ 0 රු 0 ප 315ක් වූ මූලික ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,343^{වන} ලොව නො 1 සහ 2 යනුවෙන් විස්තර කරනලද දැනට පී. බඩලිච්චි විලියම් සිල්වා, යටිරාවත, වත්තේගම, ඩී ජ්. උක්කුඩා, මහමීමන, වත්තේගම, බී ජ්. ලේන්සුවා, යටිරාවත, වත්තේගම, බඩලිච්චි ඊ. බමුදස, දුම්බර වෙද මැදුර, වත්තේගම ඩී ජ්. කුමරු, මහමීමන වත්තේගම; සී එච්. වත්තුවර, පල්ලේගම අංකුඹුර සහ බඩලිච්චි කුඹාසේනායා, උවුරාවත, වත්තේගම යන අය වලුන් විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම් කැබලි දෙක,

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාසයේ පල්ලේගමපහ කෝරළේ වත්තේගම නගර සහ සීමාවට අයත් අංක 6 දරණ මහ විදිය කොට්ඨාසයෙහි පිහිටි ප්‍රමාණයන් අ 0, රු. 0, ප 263ක් වූ වරි පනම් අංක 240න් කොටසක් වූ සියලුප්‍රාග්ධ්‍යයන් වත්ත නමැති ඉඩම් කැබැල්ල සහ වත්තේගම (කොටසකට) පිහිටි සියලුප්‍රාග්ධ්‍යයන් වත්ත නමැති ප්‍රමාණයන් අ 0, රු. 0, ප. 364ක් වූ මූලික ප්ලාන් නො ඒ 2,343හි යොට නො. 4, 5 සහ 6 යනුවෙන් විස්තර කරනලද දනට වත්තේගම "ලොව්" නිවෙසෙහි පදිංචි ඩී. කේ. ජයතිලක හාමිනේ සහ ඒ වි ටි ද සිල්වා විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම් කැබැලි දෙක

අංකය අල. ඩී. 2228/පේ 54 සි 214.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මහර දිස්ත්‍රික්කයේ ආඤාපනතින් ඒජන්ත තැනපත් ඩී. පී. ඩී. ඒ. ජේ. පී. සේනාරත්න වන මම මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියම අංක ඒ 1,595 පිහිටීම—මහර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සහර තුළ (දෙවුන්දර නගර සහ මායිම් තුළ) දෙවුන්දර බටහිර නමැති ගමෙහි

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. ඉලංකෝත්තේ වත්ත වෙල්ලොඩ නමැති 7 වෙනි ජනදාය කොමසියනෙහි වරිපනම් අංක 32න් කොටසක්, විස්තරය : අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 25ක් සහිත පොල් වත්තක් ; අයිතිකම් කියන්නා අතිරු කොළඹ බිෂොප් තුමා, "සේවුට්ට පෙදෙස", කොළඹ 3, ප්‍රමාණය. අ 0, රු. 1, ප 229

එකතුව : අ 0, රු. 1, ප. 229.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 3 වැනි දින පෙරවරු 9ට මහර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවට 1956 ඔක්තෝබර් 25 වැනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ඉඩම්වල අයිතිකරුවන් හෝ එම අයිතිකරුවන් විසින් ලියමනකින් බලය දුන් අය හෝ, ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

ඩී. පී. ඩී. ඒ. ජේ. පී. සේනාරත්න, ආඤාපනතින් ඒජන්ත තැන

1956 අගෝස්තු 27 වැනි දින කවිචේරිය, මහර.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො 565 දරණ ගම් සිතියමේ පළමුවෙනි අතිරේකය. ගම්—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කඩවත කෝරළේ උඩුවාගම් පත්තුවේ අගලගම

කැබැල්ල 119

ඉඩමේ නම කොස්මුල්ලේ පාලගාවත්ත, උඩහතුවල්ලේ පත්ත ; විස්තරය අවුරුදු 26ක් වයස සුරිය ගසක්ද අවුරුදු 4ක් වයස කිතුල් ගසක්ද, අවුරුදු 6ක් වයස කීන ගසක්ද, දෙහි ගසක්ද, අවුරුදු 35ක් වයස පොල් ගසක්ද, අවුරුදු 40 ක් වයස කොස් ගසක්ද ඇති ඉඩම ; අයිතිකම් කියන්නා. බෙලිහුල් මය ගලගම ගම්කොයි සහපාටි ජී. ඩී. ඒ ප්‍රංචි මහත්මිය ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 74.

කැබැල්ල : 120.

ඉඩමේ නම කොස්මුල්ලහේන පරනගෙදර සේන, බදුල්ලගස් තැන්න, විස්තරය සේන ; අයිතිකම් කියන්නා : මොරවුමේ රුවන වත්තේ බඩලිච්චි පිට්ට ද මැල් ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 64.

තවද 1956 ඔක්තෝබර් 3 වන දිනට මත්තේන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

ඒ. පී. මුර්ති, ආඤාපනතින් උප ඒජන්ත තැන.

1956 අගෝස්තු 27 වැනි දින කවිචේරිය, මහනුවර.

අංකය අල. ඒ 3607.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියම අංක ඒ 2,352. ගම්—රීරියගොල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ලොන්තාවත්ත ; විස්තරය ලදු කැලැව, අයිතිකම් කියන්නා මාතලේ මන්දන්ඩාවෙල බඩලිච්චි එච්. මාටින්, ප්‍රමාණය අ 11, රු. 1, ප 36

එකතුව : අ. 11, රු. 1, ප. 36.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 5 වැනි දින පෙරවරු 10 ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 28 වැනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

ඇ. ලො. පෙරේරා, ආඤාපනතින් ඒජන්ත තැන

1956 අගෝස්තු 22 වැනි දින කවිචේරිය, මාතලේ.

කැබැල්ල: 121.

අංකය. ඇල්. ඇම්. 5555

ඉඩමේ නම කොස්මුල්ලහේන, පරතගෙදර හේන, බදුල්ලහේන තැන්න, විස්තරය: හේන; අයිතිකම් කියත්තා: බෙලිහුල්ලිය පුවක් ගහවෙල, ඒ. ඇම්. මුතුමැණිහේන; ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 5.4.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 10 වැනි දින පෙරවර 10ට රත්නපුර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 ඔක්තෝබර් 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලිය විල්ලකින් දැනුම්දිය යුතුයි.

සැලකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියළු ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ආර්. විරසෝන්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරියා

අංකය ඇල් අර් 5124.

1956 අගෝස්තු 24 වැනි දින
කම්මේරිය, රත්නපුර.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් සිතියමේ නො ඒ 835. ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලුන් කෝරළේ මැදපත්තුවේ රක් වාන

කැබැල්ල: 1.

ඉඩමේ නම ඔරේන්ස් පිල්ඩ් වත්ත වරිපණම් නො. 216, කෙලින් මිදිය; විස්තරය: අවුරුදු 30 ක් වයස පොල් ගස් 31 ක්ද, අවුරුදු 40 ක් වයස අම්බන් 5 ක්ද, අවුරුදු 40 ක් වයස කොස්ගස් 2 ක්ද, අවුරුදු 5-8 වයස පුවක් ගස් 7 ක්ද, අවුරුදු 3 ක් වයස කපු ගස් 1 ක්ද, අවුරුදු 3 ක් වයස දෙබම් ගසක්ද, අවුරුදු 3 ක් වයස තාරන් ගසක්ද, අවුරුදු 10 ක් වයස කොච්චන් ගසක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා: කොල්ලුපිටියේ ශ්‍රීන්පාත්ති නො. 59 හේ පදිංචි කාසිම් මොහමඩ් ඉස්මායිල් මහතා; ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 13

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 හේ ඔක්තෝබර් 13 වැනි දින උදේ 10ට රත්නපුර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 ඔක්තෝබර් 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලිය විල්ලකින් දැනුම්දිය යුතුයි

සැලකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියළු ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ආර්. විරසෝන්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරියා

අංකය ඇල් ඇල් ඒ 5641

1956 අගෝස්තු 24 වැනි දින
කම්මේරිය, රත්නපුර.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ජලාන් අංකය පී.පී.ඒ 837, ගම—තුම්මුදුන

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: එගොඩවත්ත, උහුමුවහේන, විස්තරය. සර් ගොඩ නැගිලි 1 යි, සර් වැසිකිලි 2 යි, රබර් ගස් 12 යි, රටදෙල් ගස් 4 යි, කොස් ගස් 3 යි, පුවක් ගස් 2.4 යි, ගොර ගස් 3 යි, පොල් ගස් 33 සහ වල්දෙල් ගස් 1 ක් හේ සමග මිශ්‍රව වගාකර තිබේ; අයිතිකම් කියත්තන්: කබගමුවේ කේ. ඇම්. පුංචිතිලමේ, අවුගොඩ, කේ ඇම්. බිංගිරි මහතා, අනුරාධපුර, කිරිලගම; කේ. ඇම්. රනසිංහ, හිඟුරක්ගොඩ, හේද ඇල; කේ. ඇම්. පොඩිමැණිකා, පොලොන්නරුවේ කුරුප්පු හන්දියේ කේ. ඇම්. ඉනරත්ත බණ්ඩා, පාරබේ කේ. ඇම්. සීලවතී, කබගමුවේ කේ ඇම්. ගුණතිලක බණ්ඩා, කබගමුවේ කේ. ඇම්. කුසුමාවතී, අඟුරුවැල්ලේ කබදර කේ. ඇම්. තිලකරත්ත මැණිකේ සහ කේ. ඇම්. කස්තුරුසිංහ, කබගමුවේ කේ. ඇම්. අමරසේන බණ්ඩාර, කේ. ඇම්. සිරිසේන බණ්ඩා, කේ ඇම්. වන්දසේන බණ්ඩාර සහ කේ. ඇම්. ගුණරත්න බණ්ඩා, ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 28.2.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 11 වැනි දින පූර්වගත 9.30ට ගැටියමුල්ලේ පායශාලාවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලිය විල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී. අළුච්චන්ද්‍ර,
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 අගෝස්තු 25 වැනි දින
කම්මේරිය, කැගලි

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය ඇල් ඇල් 3656

රජයේ ඉඩම් පිළිබඳ ආණ්ඩුකරණ මාලාවේ 21 (2) ඡේදය යටතේ කරුණු ලබන නිවේදනයයි

පිල්පොල-ගොඩෙගම සමුපකාර ඉතිරිකිරීමේ සහ ණය දීමේ සමිතිය, බදුපු දිස්ත්‍රික්කයේ යටිකිඳ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරි කොමසාරිස් පිල්පොල කෝරළේ උණගොල්ල ගමේ අංක 11 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 1 දරණ බිම් කට්ටියෙන් සමිති ගොලාත් සහ වෘද්ධ අධිකාරි මධ්‍යස්ථානයක් ගොඩනංවනු වස්, අත්කර භාගයක බිම් කැබෙල්ලක් ඉල්ලා තිබෙන බැව් මහජනයාට මෙයින් දැනුම්දෙමි

2 මේ සඳහා දීමට සුදුසු ඉඩම් ඇති අතර, එකී ඉඩම මෙහි පහත දැක්වෙන කොන්දේසිවලට අනුව එම සමිතියට බදු දීමට අදහස්කොට ඇත කොන්දේසිවලින් සමහරක් මෙසේය —

- (අ) කාරය. අවුරුදු 5 යි;
- (ආ) බදු මුදල: අවුරුද්දකට රුපියල් 2 යි;

(ඉ) බද්ද දී සමස්ත ඇතුළතදී බදුල්ලේ දිසාපතිතුමන්ගේ සතුටට හේතුවන පරිදි සමීච්චි ආලාවකට සහ වෘද්ධ අධිකාරයන් මධ්‍යස්ථානයකට හුදුසු ගොඩනැගිල්ලක් බදුකර විසින් ඉදි කළ යුතුය;

(ඊ) බදුකර මේ ඉඩම සමීච්චි ආලාවක් සහ වෘද්ධ අධිකාරයන් මධ්‍යස්ථානයක් ඉදිකිරීමට විනා වෙන මොනම දෙයක් සඳහා වත් නොයෙදිය යුතුය.

3 මෙහි සඳහන් දින පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබලිලි නොදිය යුතු බවට සාහෙත හේතු ලියවිල්ලකින් මා වෙත ඉදිරිපත් නොකළහොත් මේ ඉල්ලීම අනුව ඉඩම බදු දෙනු ලැබේ.

බඩලිච්චි, බඩලිච්චි, ජේ මැන්ඩිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 අගෝස්තු 31 වැනි දින කොළඹ

අංකය : ඇල්.ඇස්.3648.

රජයේ ඉඩම් පිළිබඳ අණපණන් මාලාවේ 21 (2) ඡේදය යටතේ කරනු ලබන නිවේදනයයි

නබදව ග්‍රාමසංවර්ධන සමිතියේ 'හාරකාරයන්' වන නබදව පදිංචි නබදව හේවගේ ජයතිස්ස සහ නබදව හේවගේ සරනෝලිස් යන අය සමීච්චි ආලාවක් ඉදිකිරීමට උදෙසා ගාළු දිස්ත්‍රික්කයේ නල්ලේ පත්තුවේ නබදව යන ගමේ පිහිටි අංක 639 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 124 දරණ රජය සතු ඉඩම් කැබලිලිවෙන් රුබි දෙකක පමණ බිම් ප්‍රමාණයක් බද්දට ඉල්ලා ඇති බව මෙයින් දැනුම් දෙමි.

2. ඉල්ලුම්කර ඇති කාරණය සඳහා ඉඩම ලබාදීමට ඉඩ තිබේ පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට ඉල්ලුම් කරනලද ඉඩම් කැබලිලි බදුදීමට රජය අදහස් කර ඇත. යටතේ ත කොන්දේසි වලින් සමහරක් මෙසේය —

(අ) කාලය : අවුරුදු පහයි;

(ඉ) බද්ද අවුරුද්දට රුපියල් 18;

(උ) බදුකාරයා විසින් බද්ද ආරම්භවන දිනයේ සිට අවුරුද්දක් තුළදී ගාළු දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිදි සමීච්චි ආලාවක් ඉදිකළ යුතුය;

(ඵ) බදු දෙන ඉඩම සමීච්චි ආලාවක් ඉදිකිරීම සඳහා පමණක් පාවිච්චි කළ යුතු අතර අක්කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය.

3. මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබලිලි බදු නොදිය යුතු බවට සාහෙත හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව ඉඩම බද්දට දෙනු ඇත.

බඩලිච්චි, බඩලිච්චි, ජේ මැන්ඩිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 අගෝස්තු 31 වැනි දින කොළඹ.

මැණික් ගැටීමේ අයිතිය වෙන්දේසියේ විකිණීමයි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින් පහත දක්වන උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන රජයේ ඉඩම්වල මැණික් ගැටීමේ අයිතිය අවුරුද්දකට බදු දීම පිණිස ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනු ලබන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 1956 ඔක්තෝබර් 20 වැනි දින උදේ 9ට ඉඩමේදීම වෙන්දේසිය ආරම්භ කරනු ලැබේ අවශ්‍ය වුවහොත් පසු දිනවලදී වෙන්දේසිය පවත්වාගෙන යනු ලැබේ.

3 වෙන්දේසියේදී ඉල්ලුම් කිරීමට අදහස් කරන අය විසින් තම ඉල්ලීම පිළිගනු ලැබුවහොත් තමා විසින් ඉල්ලුම් කරන ලද මුදල් සම්පූර්ණයෙන්ම ඒ අවස්ථාවේදී එම ස්ථානයේදීම ගෙවීමට හුදකලාව පැමිණිය යුතුයි.

4 වෙන්දේසිය පවත්වනු ලබන දිනයෙහිම ඉහළම මිලට ඉඩම ලබාගත් අය විසින් එදින සවස 4ට ප්‍රථම මුල් මුදල ගෙවිය යුතු වන අතර අතිරේක වශයෙන් තැන්පත් මුදල් වශයෙන් රුපියල් 100 ක් බැඳිය යුතුයි. එම මුදල් සඳහා වෙන්දේසිය මෙහෙයවනු ලබන නිලධාරී නැතහොත් කුමනක් සියක් ලබාගෙන බදු ඔප්පුවකට ඇතුළත් විය යුතුයි

මැණික් ගැටීමේදී කැණිය යුතු වලවල් ආදිය ගොඩකිරීම සඳහාත් බදු ඔප්පුවේ කොන්දේසි හරියාකාර පිළිපැදීම සඳහාත් රුපියල් 100 ගේ මුදල ආප වශයෙන් තබාගනු ලැබේ.

5. තැන්පත් මුදල වන රුපියල් 100 සහ වෙන්දේසි මුදල ගෙවී පසු ගැනුම්කරුට වෙන්දේසි දිනයේදීම ඉඩම බාරදෙනු ලැබේ.

6 බදුගත් කාල සීමාව තුළදී ඉඩමේ පිහිටි ගස් කොලත් ආදිය කපා උරුම හෝ වෙනත් අලාභයානි සිදු කළහොත් ඒ සඳහා වන්දි මුදල් ගෙවීමට ගැනුම්කරුට සිදුවේ.

7 ගැනුම්කරු විසින් මැණික් ගැටීමේ වැඩ කටයුතු ආරම්භ කරන දිනය ආණ්ඩුවේ බණිප් ද්‍රව්‍යයන් පිළිබඳ නිලධාරීතුමාට දැනුම්දිය යුතුයි උවමනා අවස්ථාවකදී එම නිලධාරීතුමාට මැණික් ගැටීමේ වැඩ පරික්ෂාකර බැලීම පිණිස ඉඩදිය යුතුයි

8. ඉඩම විකුණනු ලැබූ පසු, එය රජයේ උවමනාවන්ට අවශ්‍යවී තිබීම හෝ වැරදීමකින් හෝ නැතහොත් වෙන යම් කරුණක් නිසා හෝ විකුණන ලද බව වැටහුණොත් දිසාපතිතුමා විසින් බදු ඔප්පුව අවලංගු කරනු ලැබේ එසේ කිරීමේදී ගැනුම්කරුට මුදල් ආපසු ගෙවනු ලැබේ. වෙනත් අලාභයක් හෝ ආධාර වශයෙන් හෝ යම් කිසි මුදලක් ගෙවනු නොලැබේ

9. ඉඩම්වල මැණික් ඇති බවට වග කියනු නොලැබේ.

10 මේ පිළිබඳ වැඩි විස්තර රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා හෝ ලබාගත හැක

ඒ. ඊ. ගොගර්ලි මොරගොඩ, ආණ්ඩුවේ දිසාපතිතුමා.

1956 අගෝස්තු 24 වැනි දින කවච්චිය, රත්නපුර.

ඉහත සඳහන් උපලෙඛනය

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කොළොන්න කෝරළේ කොළොන්න ගම් පත්තුවේ කුඹුරුගොමුව, වේලේවතුගොඩ, මඩුවන්වල ගම් සීමා තුළ ගලායන කුඹුරුගොමුව ගඟ, ආන්දෙලු ගඟ, හල්විත්තදෙල ගඟද පිහිටි—

(අ) කුඹුරුගොමුව ගඟ පතුල සහ ඊට යාබද අක්කර කාලේ ඉඩම් කොටස් කීපයක්,

(ආ) කුඹුරුගොමුව ගඟ පතුල සහ ඊට යාබද අක්කර අරික්කාලේ ඉඩම් කොටස් කීපයක්,

(ඉ) කුඹුරුගොමුව ගඟ සහ ආන්දෙලු ගඟ පතුල සහ ඊට යාබද අක්කර බාගේ ඉඩම් කොටස් කීපයක්,

(ඊ) හල්විත්ත දෙල පතුලේ දම්වැල් බාගයක් පමණ දිග ඉඩම් කොටස් කීපයක්,

(උ) හල්විත්ත දෙලේ පතුල සහ දකුණු ඉවුරෙන් අක්කර කාලේ ඉඩම් කොටස් කීපයක්.

பகுதி III—காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,121 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகைகளேனும் தமக்கு ஈரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 31 ம் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிந்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செயலுவேண்டியான செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1956 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 18 ந் தேதியிலன்று கொழும்பி ஆள்காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கீற்றதோற்றி கொடுக்கப்பட்டது.

ஆர். வீ. ஜயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் களின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஹெனால) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட்டமேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக்ட், தெமலஹத்தத்துவையச் சோந்த கிறிமெட்டியப்பத்துவையிலுள்ள சனத்தனனகுளம் கிராமத்தின் இருக்கு மீழ்க்காணும் காணித்துண்டுகளை இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு ஹலமில்லாவயினதும் குருகெட்டியாவயினதும் கிராமங்களின் எல்லைகள்.

கிழக்கு குருகெட்டியாவயிலிருந்தும் கல்குளமயிலிருந்தும் செல்லும் வண்டியுப் பாதையின் ஓர் பாகம் (தமமனனுவெட்டிய கிராமத்தின் எல்லை)

தெற்கு : பெற்றிலிப்பத்துவயின் எல்லை.

மேற்கு : அதுருபொலயாகம் கிராமத்தின் எல்லை, (ஹலமில்லாவயிலிருந்து செல்லும் வண்டியுப் பாதையின் ஓர் பாகம்) (அதுருபொலயாகம் கிராமத்தின் எல்லை).

இவ்வகையளவை கிராமப்படம் இல 3,213.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	வண்டியுப்பாதை (அரைவாசி விசாலம்)	0 1 21
2	சனத்தனனகுளமயாய (வண்டியுப்பாதைக்கானசேமிப்பு)	0 1 10
3	ஷே (அருவியுடன் சேமிப்பு)	3 1 39
4	ஷே	0 0 34
6	ஷே	0 0 10
8	ஷே	4 0 17
9	— அருவி (வற்றிய)	0 0 20
10	ஹலமில்லாவேழ்கலான	0 1 19
11	— குளமும் அணைக்கடும் (பாவிமாமல் விடப்பட்ட)	6 2 0
12	— அருவி (வற்றிய)	0 0 26
13	— குளமும் அணைக்கடும் (கைவிடப்பட்ட)	2 1 26
14	— அருவி (வற்றிய)	0 0 1 1
15	— ஷே (ஷே)	0 0 6
16	ஹலமில்லாவேழ்கலான	13 0 2
17	— குளமும் அணைக்கடும் (கைவிடப்பட்ட)	8 3 2
18	— ஷே (ஷே)	1 2 16
19	— அருவி (வற்றிய)	0 0 17
20	போகலயாகமெலே, சியமபலாகஹகெலே, சனத்தனனகுளமெலே, ஹலமில்லாவேழ்கலான	28 3 32

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
21	சனத்தனனகுளமெலே	4 0 14
22	— வண்டியுப்பாதை	0 1 14
23	சனத்தனனகுளமெலே	0 3 39
24	சனத்தனனகுளமயாய (வண்டியுப்பாதைக்கான சேமிப்பு)	0 0 10
26	— அருவி (வற்றிய)	1 0 20
27	சனத்தனனகுளமெலே, பதிலெலகெலே	2 1 11
28	மல எல (அருவி) (வற்றிய)	1 0 16
29	சனத்தனனகுளமெலே	1 1 31
30	ஹெலமபகஹ குமபுற (மல எலவுக்கான சேமிப்பு)	2 1 19
31	— எல	0 0 2
32	சனத்தனனகுளமயாய	0 0 26
33	ஹெலமபகஹகுமபுற	0 1 18
34	சனத்தனனகுளமயாய (அணைக்கடும்க்கான சேமிப்பு)	0 1 21
35	— குளமும் அணைக்கடும் (கைவிடப்பட்ட)	6 3 32
36	ஹெறாவ எல (அருவி)	0 1 12
37	அனகந்தயாய	5 0 27
38	— அடிப்பாதை	0 0 6
39	அனகந்தயாய, சனத்தனனகுளமயாய	16 3 23
41	எல (அருவி)	0 1 10
42	மல எல (ஷே)	1 1 23
43	பலுக்கஹஅக்கறே (மலஎலவுடன் சேமிப்பு)	1 1 34
44	ஷே (வண்டியுப்பாதையுடன் சேமிப்பு)	0 0 25
45	— ஷே	2 1 39
46	ஷே (வண்டியுப்பாதையுடன் சேமிப்பு)	0 1 1
47	— வண்டியுப்பாதை	1 0 32
48	— அருவி (வற்றிய)	0 2 24
49	ஹெலமபகஹகுமபுற	2 3 7
50	ஷே (வண்டியுப்பாதையுடன் சேமிப்பு)	0 1 20
51	— வண்டியுப்பாதை	0 2 32
52	— குளமும் அணைக்கடும் (கைவிடப்பட்ட)	8 1 23
53	போகலயாய, ஹலமில்லாவேயாய, சியமபலாகலயாய, சனத்தனனகுளமயாய	205 1 20
54	— அருவி (வற்றிய)	0 1 4
55	— ஷே (ஷே)	0 0 32
56	சனத்தனனகுளமயாய	10 1 7
57	— வண்டியுப்பாதை (அரைவாசி விசாலம்)	1 1 16
58	சனத்தனனகுள மயாய	12 1 34
59	ஷே (அணைக்கடும்சேமிப்பு)	3 1 10
60	சனத்தனனகுளமெலே	1 0 4
61	சனத்தனனகுளமயாய	11 0 9
62	ஷே	3 0 35
64	— வண்டியுப்பாதை	0 0 29
66	சனத்தனனகுளமயாய (வான எலவுடன்சேமிப்பு)	1 3 21
67	ஷே (ஷே)	1 2 36
68	வானஎல (அருவி)	0 1 29
69	சனத்தனனகுளமயாய	5 0 4
70	ஷே (மலஎலவுடன் சேமிப்பு)	0 3 9
72	— எல	0 0 5
74	— நீர்க்குழி	0 0 6
75	ஹெறாவஎல (எல)	0 0 15
76	சனத்தனனகுளமெலே (ஹெறாவ எலவுடன் சேமிப்பு)	0 0 22
77	குடாவெவழ்கலான	5 3 35
79	சனத்தனனகுளமெலே	2 1 34
80	— அருவி (வற்றிய)	0 0 13
81	குடாவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	10 2 27
82	குடாவெவயாய	14 3 21
83	குடாவெவழ்கலான	6 1 36
84	— அருவி (வற்றிய)	0 0 17
85	குடாவெவழ்கலான	5 2 17
86	சனத்தனனகுளமயாய	23 1 14
87	குடாவெவழ்கலான (அணைக்கடும்சேமிப்பு)	0 0 10
88	— அருவி (வற்றிய)	0 0 6
89	குடாவெவயாய, சனத்தனனகுளமயாய (அணைக்கடும்சேமிப்பு)	2 1 18
90	— அடிப்பாதை	0 0 27
91	சனத்தனனகுளமெலே (குளமும் அணைக்கடும்)	61 1 39
93	— சேனை	0 0 5
95	— வண்டியுப்பாதை (அரைவாசி விசாலம்)	0 2 12
96	சனத்தனனகுளமயாய	8 1 8
97	ஷே (வண்டியுப்பாதையுடன் சேமிப்பு)	0 1 39
98	ஷே (ஷே)	0 1 8
99	ஷே	5 2 36
100	ஷே (வண்டியுப்பாதையுடன் சேமிப்பு)	0 1 37

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப
101	— வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 1 33
102	— அருவி (வறறிய)	0 0 24
103	சனதனனகுளமாயய (அருவியுடன் சேமிப்பு)	2 2 24
104	— அருவி (வறறிய)	0 0 16
105	சனதனன குளமாயய (அருவியுடன் சேமிப்பு)	2 0 13
106	ஷெ (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 39
107	ஷெ (ஷெ)	0 1 24
108	— வண்டிப்பாதை	1 3 32
109	சனதனனகுளமாயய	48 1 27
மொத்தம்		600 1 27

(புத்தளம் நி. உ. 1—1956.)

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி. 3,122 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்தான காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்தானென்று 1956 ம. 19 (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 31 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியில் கையொப்பமிட்டவருக்கு* ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செயயவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதுலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம. 19 (ஐசன்) ஆணி மாதம் 18 ந தேதியிலன்று கொழுமபி ளுள்ள காணியுரிமை நிரணயப் பகுதி கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர். வீ. ஜயசூரிய,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்.

* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இனலும் மேலதிகமான விபரம் கொழுமபு (செற்றிலமென ரெபிசா) காணிய நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பாடகன (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாதாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் வெவறறிவேறுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட்டமேல் மாகாணம், புத்தளம் டிஸ்ட்ரிக்ட், தெமலஹத்தபத்துவையச் சோந்த பெறவிப்பத்துவயிலுள்ள மாணகுளம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.

வடக்கு* கல்குளம் கிராமத்தின் எல்லை, தோணிகலயிலிருந்து கல்குளம் வரைசெல்லும் வண்டிப் பாதையின் ஓர் பாகம் (கல்குளம் கிராமத்தின் எல்லை) கல்குளம் கிராமத்தின் எல்லை, அதுறுபொலயாகமயினதும் சந்தனனகுளமயினதும் தம்மனனுவெட்டியயினதும் (சிறிமெட்டியபத்து வயிலுள்ள) கிராமங்களின் எல்லைகள்.

கிழக்கு* தறலப்பொடிய கிராமத்தின் எல்லை.

தெற்கு: பெமடுவ கிராமத்தின் எல்லை, அருவியினது ஓர் பாகம் (வறறிய) (பெமடுவ கிராமத்தின் எல்லை), பெமடுவ கிராமத்தின் எல்லை, தோணிகலயிலிருந்து: செல்லும் வண்டிப்பாதையின் பாகங்கள் (பெமடுவ கிராமத்தின் எல்லை), மீலயின ஓர் பாகம் (உரியாவ கிராமத்தின் எல்லை).

மேற்கு: கல்குளம் கிராமத்தின் எல்லை.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	கோனகஹயாயமுகலான	132 3 32
2	— வண்டிப்பாதை	0 3 13
3	— அருவி (வறறிய)	0 1 26
4	— வண்டிப்பாதை	1 1 35
5	இறவச்சிமுகலான	39 3 21
6	— அருவி (வறறிய)	1 0 6
7	குறுலுக்கலையாவெவ (குளமும் அணைக்கடமும்) (கைவிடப்பட்ட)	12 0 10
8	இறவச்சிமுகலான	178 0 10
9	இறவச்சிமுகலான (குளமும் அணைக்கடமும்) (கைவிடப்பட்ட)	14 3 33
10	— அருவி (வறறிய)	1 1 5
11	இறவச்சி முகலான	8 3 35
12	— அருவி (வறறிய)	0 0 25
13	— ஷெ (ஷெ)	0 1 14
14	— ஷெ (ஷெ)	1 0 21
15	இறவச்சிமுகலான	143 1 5
16	— அருவி (வறறிய)	0 0 25
17	— வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 2 11
18	மாணகுளம்கொடாவெவ (குளமும் அணைக்கடமும்) (கைவிடப்பட்ட)	8 1 22
19	இலகோலவத்தே கருவலகஹயாய	1 3 4
20	— வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 1 6
21	கீரியகஹலேனயாய (வண்டிப்பாதையுடன்சேமிப்பு)	0 0 15
22	வானள (அருவி)	0 0 39
24	கீரியகஹலேனயாய (போகும் வழி)	0 3 2
26	— அருவி (வறறிய)	0 0 8
27	— ஷெ (ஷெ)	0 0 29
28	மாணகுளம்கொடாவெவ (குளமும் அணைக்கடமும்) (கைவிடப்பட்ட)	88 3 30
29	இறவச்சிமுகலான	30 0 3
30	— அருவி (வறறிய)	0 1 39
31	ஹீனவெவ (குளமும் அணைக்கடமும்) (கைவிடப்பட்ட)	8 1 39
32	இறவச்சிமுகலான	77 1 4
33	— வண்டிப்பாதை	2 0 31
34	— அருவி (வறறிய)	0 2 25
35	— ஷெ (ஷெ) (அரைவாசி விசாலம்)	0 0 6
36	கனகூரியகஹலேவ (குளமும் அணைக்கடமும்) (கைவிடப்பட்ட)	21 2 28
37	அஹுக்கஹலகலான	137 0 8
38	மாணகுளம்கொடாவெவ	3 2 13
39	மாணகுளம்கொடாவெவ-பாலுலேறன (குளத்தின் அணைக்கடமும் சேமிப்பு)	5 0 7
40	— அடிப்பாதை	0 0 32
41	கோனகஹலேன	0 1 26
42	அம்பகஹலவத்தே (அணைக்கடமும் சேமிப்பு)	0 1 28
43	ஷெ	0 0 35
44	ஹொறவ எல் (அருவி)	0 0 1
45	— வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 0 30
46	ஹொறவஎல் (அருவி)	0 0 2
47	கீரியகஹலிடடிய	0 1 24
49	தேவாலேவத்த	0 2 21
50	தேவாலேவாவகெலே (ஹொறவ எல்வுடன்சேமிப்பு)	1 2 33
51	பறனஹொறவ எல் (எல்)	0 2 12
52	தனகஹலேன, தனகஹலகொடாவெவ (ஹொறவ எல்வுடன் சேமிப்பு)	1 1 2
53	— வண்டிப்பாதை	0 3 38
54	தனகஹலகொடாவெவ (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 37
55	தனகஹலகொடாவெவ	0 3 14
56	ஷெ	1 0 25
57	— வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 3 16
58	— அடிப்பாதை	0 0 4
59	பலுகஹலகெலேமுகலான	11 0 11
61	எஹுக்கஹலகெலே	1 0 2
62	ரத்திபெந்திஎல் (எல்)	0 3 0
63	பலுகஹலகெலேமுகலான	6 2 7
65	— அடிப்பாதை	0 0 15
66	— வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 2 38
67	மீலய (அருவி) (அரைவாசி விசாலம்)	4 1 4
68	பலுகஹலகெலேமுகலான, பலுகமமுகலான	140 0 2
69	— அருவி (வறறிய)	0 1 15
70	பலுகஹலகெலேமுகலான	4 1 7
மொத்தம்		1,104 0 6

(புத்தளம் நி. உ. 2—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,123 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 31 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பப்பட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய -காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்வேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆர். வீ. ஜயசூரிய,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தாரா.

** மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் களை இது கையகக் மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விவரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படைகளை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேயுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், புத்தளம் டிஸ்டிரிக்ட், தெமல் ஹதபத்துவையச் சோந்த பெறவிடத்துவயிலுள்ள தறஸ்பொடிய கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன:—

வடக்கு: (நிறிமெட்டிய பத்துவயிலுள்ள) தம்மன்குவெட்டிய கிராமத்தின் எல்லை.

கிழக்கு: (நிறிமெட்டிய பத்துவயிலுள்ள) தம்மன்குவெட்டிய கிராமத்தின் எல்லை.

தெற்கு: மீள விள ஓர் பாகம் (மஹலெவெவ (ஓபாகம்) கிராமத்தின் எல்லை; கரமபேபத்துவயிலுள்ள இறுதி நீர்ப்பாசன அளவைப் படம் இல் 1 ம் ஆண்டிக்கம் கிராமத்தின் எல்லையும்)

மேற்கு மேற்குவையினதும் மாண்குளமயினதும் கிராமங்களின் எல்லைகள்.

இலங்கை யளவை கிராமப்படம் இல. 3,215

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப
1	— அருவி (வறறிய)	0 1 31
2	அலுவலெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	2 2 39
3	— அருவி (வறறிய)	0 0 20
4	தறஸ்பொடியமூக்கலான	411 1 10
5	பஹலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	3 2 22
6	தறஸ்பொடியேறென, பஹலெறென	73 1 34
7	இஹலெலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	1 0 1
8	— அருவி (வறறிய)	0 1 24
9	இஹலெ தறஸ்கஹலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	10 3 5
10	— அருவி (வறறிய)	0 2 32
11	தறஸ்பொடியமூக்கலான	76 1 10
12	— அருவி (வறறிய)	0 0 27
13	பஹலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	2 1 22
14	— அருவி (வறறிய)	0 1 17
15	தறஸ்கஹலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	6 2 24
16	— அருவி (வறறிய)	1 2 28
17	இஹலெலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	0 2 7

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப
18	— அருவி (வறறிய)	0 0 27
19	— ஷே (ஷே)	0 0 9
20	இஹலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	2 2 29
21	— அருவி (வறறிய)	0 0 27
22	— அடிப்பாதை	0 0 9
23	— வண்டிப்பாதை	1 0 8
24	தறஸ்பொடியமூக்கலான	100 0 21
25	பஹலெ ஹெலெமபெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	7 2 11
26	— அருவி (வறறிய)	0 0 18
27	இஹலெஹெலெமபெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	4 2 33
28	— அடிப்பாதை	0 0 13
29	தறஸ்பொடியமூக்கலான	12 1 22
30	ஷே (குளத்தின் அணைக்கடும்) (சேமிப்பு)	2 3 22
31	— வாய்க்கால்	0 1 20
32	— அடிப்பாதை	0 0 20
33	தறஸ்பொடியாவெவ (குளமும் அணைக்கடும்)	36 2 22
34	தறஸ்பொடியமூக்கலான	326 1 23
35	நாபடாவெவெவ	10 2 33
36	— அருவி (வறறிய)	0 0 27
37	பஹலெநாபடாவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	17 1 32
38	— அருவி (வறறிய)	0 1 8
39	நாபடாவெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	48 1 36
40	— அருவி (வறறிய)	1 1 29
41	கெலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	19 1 32
42	— அருவி (வறறிய)	0 0 12
43	இஹலெகொஹலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	11 1 35
44	தறஸ்பொடியமூக்கலான	215 3 13
45	— அருவி (வறறிய)	0 1 14
46	றதவிபெநதி எல (வாய்க்கால்) (கைவிடப்பட்ட)	0 0 2
47	தறஸ்பொடியமூக்கலான	0 2 32
48	ஷே	14 0 5
49	றதவிபெநதி எல (வாய்க்கால்) (பாவியாமல் விடப்பட்ட)	2 3 4
50	— அருவி (வறறிய)	0 3 10
51	பஹலெ கொஹலெவெவ (குளமும் அணைக்கடும்) (கைவிடப்பட்ட)	13 3 34
52	றதவி பெநதி எல (வாய்க்கால்) (பாவியாமல் விடப்பட்ட)	1 0 30
53	தறஸ்பொடியமூக்கலான	4 2 32
54	மீள (அருவி) (அரைவாசி விசாலம்)	16 0 38
55	— அருவி (வறறிய)	1 2 30
56	றதவிபெநதி எல (வாய்க்கால்) (கைவிடப்பட்ட)	7 3 14
57	தறஸ்பொடியமூக்கலான	34 3 10
58	— அடிப்பாதை	0 0 8
59	— அருவி (வறறிய)	0 0 2 3
60	— அடிப்பாதை	0 0 1
61	— ஷே	0 0 7
62	— வாய்க்கால்	0 0 8
63	— நீக்குழி	0 3 29
64	— அருவி (வறறிய)	0 0 20
65	தறஸ்பொடியமூக்கலான	18 3 26
66	ஷே	17 1 13
67	— அடிப்பாதை	0 0 6
68	— ஷே	0 0 4
69	— அருவி (வறறிய)	0 2 15
70	— அடிப்பாதை	68 1 32
71	— அருவி (வறறிய)	0 2 15
72	தறஸ்பொடியமூக்கலான	68 1 32

மொத்தம் 1,619 3 11

(புத்தளம் நி. உ. 3—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,124 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 31 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பப்பட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணி

புரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்கு முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆ (ஜூன்) ஆனி மாதம் 18 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

ஆர். வீ. ஜயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

** மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு —(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெய்சிசா) காணி நிர்ணய உத்தியோகத்தார் மீடும் அவைகளின் அளவைப்படல்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்தகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக், தெமலஹதப்பத்துவ பகுதியைச்சேர்ந்த சிறிமெட்டிய பத்துவயிலுள்ள ஹீனஎலிபத்தேவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் எல்லைக்குள்ளிருக்கின்றன .

வடக்கு : கடவல் கிராமத்தின் எல்லை.
கிழக்கு : இங்கினிமிட்டிய கிராமத்தின் எல்லை.
தெற்கு : இங்கினிமிட்டிய கிராமத்தின் எல்லை.
மேற்கு : இங்கினிமிட்டிய கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 3,223

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப.
1	ஹீனஎலிபத்தேவஹேன	3 0 7
2	ஹீனஎலிபத்தேவவெவ (குளமும் அணைக்கடடும்) .	8 2 2
3	ஹீனஎலிபத்தேவஹேன (குளத்தின் அணைக்கடடும் காண சேய்ப்பு)	1 2 23
4	ஹே ..	8 3 28
மொத்தம்		22 0 20

(புத்தளம் நி. உ. 4—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,125 (புத்தளம்)

இத்தொடரணத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆ (ஜூன்) ஆவணி மாதம் 31 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்கு முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆ (ஜூன்) ஆனி மாதம் 18 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

ஆர். வீ. ஜயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

** மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு —(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெய்சிசா) காணி நிர்ணய உத்தியோகத்தார் மீடும் அவைகளின் அளவைப்படல்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்தகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக், தெமலஹதப்பத்துவயைச் சேர்ந்த சிறிமெட்டிய பத்துவயிலுள்ள ரெம்பேகம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன .—

வடக்கு : மீழயின் ஓர் பாகம் (கோனகடவல் கிராமத்தின் எல்லை).

கிழக்கு : மீழயின் ஓர் பாகம் (கோனகடவலயினதும் ஹாமமனகல யினதும் கிராமங்களின் எல்லைகள்) குருநாகல் டிஸ்திரிக்ளின் எல்லை.

தெற்கு : மஹஉலவெவயின் ஓர் பாகம் (புத்தளம் டிஸ்திரிக்ளிலுள்ள தெமலஹதப்பத்துவயைச்சேர்ந்த கரம்பேபத்துவயில்)

மேற்கு : சிறிமெட்டிய பத்துவயிலுள்ள ஓயகெதற் கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் இல. 3,223.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ று ப
1	ரம்பேகம்மூகலான	2 1 27
2	— அருவி (வறறிய)	0 0 38
3	ரம்பேகம்மூகலான	63 1 22
4	— அருவி (வறறிய)	1 2 16
5	ரம்பேகம்மூகலான	91 1 34
6	மீழய (அருவி) (அரைவாசி விசாலம்)	7 3 31
7	ரம்பேகம்மூகலான	1 1 5
8	— அருவி (வறறிய)	0 2 21
9	ரம்பேகம்மூகலான	0 3 19
10	— அருவி (வறறிய)	0 0 7
11	— குளமும் அணைக்கடடும் (கைவிடப்பட்ட)	5 3 39
12	ரம்பேகம்மூகலான	161 3 27
13	— அருவி (வறறிய)	0 0 33
14	— குளமும் அணைக்கடடும் (கைவிடப்பட்ட)	12 2 26
15	— அருவி (வறறிய)	0 0 18
16	ரம்பேகம்மூகலான	7 0 8
17	— அருவி (வறறிய)	0 0 4
18	— குளமும் அணைக்கடடும் (கைவிடப்பட்ட)	22 0 36
19	— அருவி (வறறிய)	0 1 25
20	ரம்பேகம்மூகலான	5 2 13
21	— குளமும் அணைக்கடடும் (கைவிடப்பட்ட)	8 0 24
22	— அருவி (வறறிய)	0 0 39
மொத்தம்		394 1 32

மொத்தம் .. 394 1 32

(புத்தளம் நி. உ. 5—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,126 (புத்தளம்)

இத்தொடரணத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆ (ஜூன்) ஆவணி மாதம் 31 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்கு முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆ (ஜூன்) ஆனி மாதம் 18 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

ஆர். வீ. ஜயசூரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

** மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக், தெமலஹத்தபத்துவயைச சோந்த கறம்பேபத்துவயினுள்ள வத்தேகெதற கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.

வடக்கு பொடிக்கட்டுவ எல் (இறுதி நீர்ப்பாசன அளவைப் படம் இல. 1 ல் உள்ள மஹஉலவெவ (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை

கிழக்கு . பொடிக்கட்டுவ எல் (இறுதி நீர்ப்பாசன அளவைப் படம் இல 1 ல் உள்ள மஹஉலவெவ (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை) வண்டியின் ஓர் பாகம் (இறுதி நீர்ப்பாசன அளவைப்படம் இல 1 ல் உள்ள மஹ உலவெவ (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை) இறுதி நீர்ப்பாசன அளவைப் படம் இல. 1 ல் உள்ள மஹஉலவெவ (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை.

தெற்கு . மெருனகொடயிலிருந்து மஹஉலவெவ வரைசெல்லும் நீர்ப்பாசன ரேட்டின் ஓர் பாகம் (மஹஉலவெவ (ஓர் பாகம்) இன்னும் குறட்டிஹேனயினதும் கிராமங்களின் எல்லைகள்.

மேற்கு . மெருனகொடயிலிருந்து செல்லும் வண்டிய பாதையின் ஓர் பாகம் (சியம்பலாவத்த கிராமத்தின் எல்லை) சியம்பலாவத்த கிராமத்தின் எல்லை, வண்டிய பாதையின் ஓர் பாகம் (சியம்பலாவத்த கிராமத்தின் எல்லை).

இலங்கை யளவை கிராமப்படம் இல 3,226.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப
1	வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 0 39
2	ஹிக்கஹயாய	29 0 34
3	அருவி (வறறிய)	0 0 33
4	ஹே (ஹே)	0 0 21
5	வத்தேகெதறமுக்கலான, ஹிக்கஹயாய	178 1 10
6	வத்தேகெதறமுப்புற	3 2 21
7	ஹிக்கஹயாய (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 27
8	வத்தேகெதறவெவ (குளமும் அணைக்கட்டும்)	6 0 0
9	வத்தேகெதறமுப்புற (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 7
10	ஹிக்கஹயாய (ஹே)	0 0 39
11	வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 2 16
12	அருவி (வறறிய)	1 0 39
13	வண்டிப்பாதை (அரைவாசி விசாலம்)	0 0 13
14	நீர்ப்பாசன ரேட்டி (அரைவாசி விசாலம்)	0 3 18
15	குளமும் அணைக்கட்டும் (பாவியாமல் விடப்பட)	4 0 28
16	கற்பாறை	1 2 0
மொத்தம்		227 0 25

(புத்தளம் தி. உ. 6—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் தி 3,127 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தககேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 31 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையெழுப்பப்பட்டிருக்கும் ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (ஜூன்) ஆணி மாதம் 18 ந் தேதியிலுள்ள கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர். எஃ. ஜயசூரிய, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

** மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் பூலையில் " நிர்ணய அறிவித்தல் உரிமை " என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக், தெமல ஹத்தபத்துவயைச சோந்த கறம்பே பத்துவயினுள்ள மாமுக்கும கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.

வடக்கு . பொடிக்கட்டு எலயின் ஓர் பாகம் (இறுதி நீர்ப்பாசன அளவைப் படம் இல 1 உள்ள மஹஉலவெவ (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை)

கிழக்கு சியம்பலாவத்த கிராமத்தின் எல்லை

தெற்கு . மெத்தகம் கிராமத்தின் எல்லை

மேற்கு, மெருனகொட கிராமத்தின் எல்லை, ஆனமடுவயிலிருந்து கல்கமுலவரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டின் ஓர் பாகம் (மெருனகொட கிராமத்தின் எல்லை).

இலங்கை யளவை கிராமப் படம் இல 3,228.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப
1	பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டி (அரைவாசி விசாலம்)	0 1 24
2	கொடகிறல்கஹயாய (பொடிக்கட்டுவ எல்வுடன் சேமிப்பு)	9 0 35
3	பொடிக்கட்டுவ எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	2 3 34
4	கொடகிறல்கஹயாய (பொடிக்கட்டுவ எல்வுடன் சேமிப்பு)	4 3 3
5	ஹே (ஹே)	6 0 13
6	ஹே ..	33 1 25
7	ஹே ..	1 2 27
8	ஹே ..	4 2 7
9	அடிப்பாதை	0 0 14
10	கொடகிறல்கஹயாய	47 3 25
11	அருவி (வறறிய)	0 2 12
12	அடிப்பாதை	0 0 4
13	கொடகிறல்கஹயாய	0 3 5
14	மமுனகமவெவ (குளமும் அணைக்கட்டும்) (பாவி யாமல் விடப்பட)	20 2 12
15	அருவி (வறறிய)	0 3 9
16	கொடகிறல்கஹயாய	6 2 30
17	அருவி (வறறிய)	1 0 6
18	கொடகிறல்கஹயாய	54 3 39
19	ஹே	2 3 17
20	ஹே (போக்கும் வழிக்கான சேமிப்பு)	3 1 8
21	ஹே	22 0 2
22	ஹே (பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டின் சேமிப்பு)	0 2 15
23	ஹே	29 1 21
24	அடிப்பாதை	0 1 21
25	கொடகிறல்கஹயாய	170 1 35
26	அருவி (வறறிய)	1 2 15
27	கற்பாறை	1 2 22
28	அருவி (வறறிய)	0 0 14
29	கொடகிறல்கஹயாய	37 0 16
30	அருவி (வறறிய)	0 0 1
31	கற்பாறை	1 1 2
32	அருவி (வறறிய)	0 1 39
33	கற்பாறை	1 3 20
34	ஹே	6 0 28
35	கொடகிறல்கஹயாய	5 3 17
மொத்தம்		481 2 17

(புத்தளம் தி. உ. 7—1956)

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,128 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணியில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சொந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 31 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இன்னடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டிய செய்கு முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இத்தொல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆகி மாதம் 18 ந் தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணய பகுதி கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர். வீ. ஐயங்குரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

** மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கி உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாலையா ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுக்களைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுக்களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், புத்தளம் டிஸ்ட்ரிக்ட், தெமல் ஹத்தபத்தவயையச சோந்த கறம்பேபத்தவயிலுள்ள கலெலெலாகொட கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுக்கெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு மெருன்கொட கிராமத்தின் எல்லை
கீழ்க்கு மெருன்கொட கிராமத்தின் எல்லை
தெற்கு மெருன்கொட கிராமத்தின் எல்லை
மேற்கு ஆனடிக்கம் கிராமத்தின் எல்லை

இலங்கையளவைக் கிராமப்படம் இல 3,232

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
1	கலெலெலாகொட மஹவெவ (குளமுட அணைக்கட்டும) (கைவிடப்பட்ட)	33 2, 9
2	கிறியகறையாய	8 1 8
3	கிறியகறையாயேமஹஎல் (அருவி) (வறறிய)	0 1 3 1
4	கிறியகறையாய	7 3 26
5	— வண்டியப்பாலத்	1 1 10
6	வத்தேகெதறெவகலாண்	46 0 9
7	— அருவி (வறறிய)	0 0 12
8	வத்தேகெதறெவெவ (குளமுட அணைக்கட்டும) (கைவிடப்பட்ட)	4 2 2 1
9	— அருவி	0 1 3
10	வத்தேகெதறெவ மூக்கலாண்	8 0 39
11	ஊர்	4 1 39
மொத்தம்		115 1 11

(புத்தளம் நி ௨ 8—1956)

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,129 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சொந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 31 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இன்னடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை

முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டிய செய்கு முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இத்தொல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆகி மாதம் 18 ந் தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணய பகுதி கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர். வீ. ஐயங்குரிய,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

** மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கி உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாலையா ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுக்களைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், புத்தளம் டிஸ்ட்ரிக்ட், தெமல் ஹத்தபத்தவயையச சோந்த கறம்பேபத்தவயிலுள்ள மெப்புவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுக்கெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு கலெலெல கொடமின்தும் மெருன்கொடமின்தும் கிராமங்களின் எல்லைகள்

கீழ்க்கு ஆனமடுவயிலிருந்து கல்கமுடகலரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டின் ஓர் பாகம் (மாவத்தகம் கிராமத்தின் எல்லை),

தெற்கு லப்புக்கல் கிராமத்தின் எல்லை, அணைக்கட்டு (லப்புக்கல் கிராமத்தின் எல்லை) லப்புக்கல் கிராமத்தின் எல்லை

மேற்கு ஆனடிக்கம் கிராமத்தின் எல்லை, ஆனடிக்கமயிலிருந்து பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டின் வரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (ஆனடிக்கம் கிராமத்தின் எல்லை)

இலங்கையளவைக் கிராமப்படம் இல 3,233

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
1	—கிராமச் சங்க ரேட்டின் (அரைவாசி விசாலம்)	0 2 4
2	மெப்புவெவயாய	125 0 2 1
3	புவெவ (குளமுட அணைக்கட்டும) (கைவிடப்பட்ட)	6- 1 9
4	மெப்புவெவயாய	2 1 8
5	— அருவி (வறறிய)	0 0 20
6	— பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டின் (அரைவாசி விசாலம்)	0 1 14
7	பஹறமெப்புவெவ (குளமுட அணைக்கட்டும) (கைவிடப்பட்ட)	9 2 30
8	அருவி (வறறிய)	0 1 4
9	— கிராமச் சங்க ரேட்டின் (அரைவாசி விசாலம்)	0 0 18
10	மெப்புவெவயாய	30 1 2
11	இஹறமெப்புவெவ (குளமுட அணைக்கட்டும) (கைவிடப்பட்ட)	11 3 25
12	— அருவி (வறறிய)	0 0 29
மொத்தம்		187 2 27

(புத்தளம் நி ௨ 9—1956)

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,130 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சொந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 31 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இன்னடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியை

புள்ளிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கூடிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூடிய காணியாக அதன் விஷயத்திற்கு செயலாணையுள்ள செயலு முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இக்கலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆ (ஆண) ஆன் மர், 18 ம தேதியிலுள்ள கொழும்பு லுள்ள காணியரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர் வீ ஜயசூரிய,

காணியரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தகர்

மேற்காணும் அறிவித்தலினின்படி வரும் உரித்துகளைக்கொண்ட சாகிக உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களைக் கொள்வாக்கவும் விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இனலும் மேல்குடிமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெய்சர்) காணி நிர்ணய உத்தியோகத்தக் கீடமும் அவைகளின் அளவைப்படங்கள (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தகரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமைப்பதை அறிந்திக்கொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவ ரித்துள்ள எலக்ட்ரூள்ளிருக்கும் வேறு காணித் துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல்-மாகாணம், புத்தளம் டிஸ்ட்ரிக், தெமல் ஹத்தபத்துவங்கச் சோந்த கறம்பேகத்துவயிலுள்ள லபுக்கல் கிராமத்தில் இருக்கும் கீழ்க் காணும் காணித் துண்டுகள் இக்காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் எல்லைக்குளிருக்கின்றன

வடக்கு மும்புவெவ கிராமத்தின் எல்லை, அணைக்கட்டு (மும்புவெவ கிராமத்தின் எல்லை) மும்புவெவ கிராமத்தின் எல்லை

கீழ்க்கு மாவத்தகம் கிராமத்தின் எல்லை, ஆனமரேவயிலிருந்து கல் கழுவக்கரை செல்லும் பிரசித்த லேலைக் கந்தோர் ரேட்டின் ஓர் பாகம் (துணுமடைலா கிராமத்தின் எல்லை)

தெற்கு கொலைனகுளமயிலிருந்து செல்லும் கணசபாவு ரேட்டின் ஓர் பாகம் (ஊறுபெத்தாவு கிராமத்தின் எல்லை)

மேற்கு சனகடயாகமயிலும் ஆவடிக்கமயிலும் கிராமங்களின் எல்லைகள்

இவ்வகையவை கிராமப்படம் இல 3,231

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு
1	விஹாரேறேன	100 0 9
2	பகமீகஹுவெவ (கூங்கிதின் அணைக்கட்டு) (கைவிடப்பட்ட)	6 2 9
3	விஹாரேறேன, விஹாரேவத்த (ரேட்டுடன் சேமிப்பு)	0 1 22
4	— பிரசித்த லேலைக் கந்தோர் ரேட்டு (அரைவாசி விசாலம்)	0 0 38
6	— பாகம்	0 1 22
7	பாலுவிஹாரேகல் (கற்பாறை)	1 3 33
10	விஹாரேவக்க	1 2 33
11	ஷெ	1 2 39
13	விஹாரேறேன, விஹாரேவத்த, (கணசபாவு ரேட்டுடன் சேமிப்பு)	1 2 38
14	— கணசபாவு ரேட்டு (அரைவாசி விசாலம்)	0 3 25
மொத்தம்		117 2 28

(புத்தளம் தி உ 10—1956)

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படிமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காலி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

கொழும்பு, காணிய அபிவிருத்தி மந்திரி

1956 ம ஆர் மார்ச் 14 ந உ.

மாகாண அலலது டிஸ்ட்ரிக் எசனடுவின் இலக்கம் LD 4820 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 36

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உடுவார யட்டிநுவர பகுதி, புலுமுல்ல கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் விசால முள்ள வீரக்கோன் கொட்டுவ அலலது குடும்பவத்துமுள்ள ஜேனரல் என்யபடும காணியின் பகுதி இத்தால் எல்லைகள் பின்வருவன — வடக்கு அம்பத்தண்ட குடும்பர எல், கீழ்க்கு அங்கமுள்ள குடும்பர, தெற்கு பல்கே குடும்பர மேற்கு குடும்பர வத்து முள்ளே விஹார, ஹீனிகல்-கப்பலேஜேனர அகல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலஸ் பேசிலல் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,

கொழும்பு, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

1956 ம ஆர் ஜூலை 26 ந உ.

காலி டிஸ்ட்ரிக் எசனடுவின் இலக்கம் LA/B 70 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 T 346.

காணியின் விபரம்

காலி டிஸ்ட்ரிக் வெல்லப்பொட பத்துவில் றண்டொம்பே கிராமத்திலே பகுதியில் றண்டொம்பே எனனும் கிராமத்தில் புலவியகுறு படிநிலை உனடெலகஹுவத்தினால் OT 6 போச்சல் விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு, தெற்கு, மேற்கு அதே காணியில் மீதியுள்ளவை கீழ்க்கு அபிவிருத்தி மந்திரி பாதைக்கு விடப்பட்டுள்ளவை

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலஸ் பேசிலல் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் ஓகஸ்ட் 7 ந உ.

காலி டிஸ்ட்ரிக் எசனடுவின் இலக்கம் LA/A 51 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 B 141

காணியின் விபரம்

காலி டிஸ்ட்ரிக் கண்டி மாவட்டம் காரியாதிக்காரியின் எல்லைக்குள் டல்ல எனனும் கிராமத்தில் ஏ 0, ரு 3, ப 30*51 விசாலமுள்ள புகுசி பெரவகுடமுற அலலது முற்றனதிரக்கேவட்ட எனனும் ஒரு காணித்துண்டு எல்லைகள் —

வடக்கு கதிரவட்ட, பாடசாலைக் காணி, முடலவட்ட எனனும் காணிகள் கீழ்க்கு. கொறக்கஹகுடமுற தெற்கு : கொட்டேவட்ட, புகுசிபெரவ குடும்பர அலலது முற்றனதிரக்கேவட்ட மேற்கு மெனதிரக்கேவட்ட, பெரவகுடமுற

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் பேசிவால் 19 சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ. பீ. க. சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஞாழ்வாயி 2 ந ௨

மாகாண அலுவலர் இலக்கம் LB 2232
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயங்களின் இலக்கம் J 54 B 390

காணியின் விபரம்

மாத்தறை பிரிவு, வெல்லப்பொட பதது, நானுகிறவெட்டில், திகவல்ல வடக்கில் உளா மரக்களையகே வத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 1 1/2 ஏக்கர் விசாலமான ஒரு நிலத்துண்டு எல்லைகள் — வடக்கில் திகவல்ல வடக்கு அரசினர் பா சால்த தோட்டம், கீழ்க்கில் களகொட்டெல்ல என்ற காணி தெற்கில் அந்த காணியின் மீது பாசும், மேற்கில் டிக்கவல்ல-பெலியத்த தெற்கு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1951 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் பேசிவால் த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ. பீ. க. சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஞாழ்வாயி 26 ந ௨

இலக்கம் J/55 B 361/LM 5385

காணியின் விபரம்

(1) கேகாலை டி.வத்திகு பெலிக்க கொறளை, தேவலகமுல வசம், தேவலகமுல கிராமத்தில் அமைந்துள்ள திகவெல்ல எல்டேட்டில் ஒரு பகுதியான 3 ஏக்கர் காணி எல்லைகள் —

வடக்கு கெ குசலஹாமி உரிமை கூறும் காணி கீழ்க்கு இடேத காணியின் மீது, தெற்கு அனுப்பொகத குமபுற மேற்கு : நெல்லி காணுவத்தையும், கெ குசலஹாமி உரிமை கூறும் காணியும்

(2) கேகாலை டி.வத்திகு, பெலிக்க கொறளை, தேவலகமுல வசம், தேவலகமுல கிராமத்தில் அமைந்துள்ள, 1 ஏக்கர் விசாலமான நெலிக்கணுவத்த எல்லைகள் —

வடக்கு கெ குசலஹாமி உரிமை கூறும் காணி கீழ்க்கு கெ வெல்ல எல்டேட்ட தெற்கு அனுப்பொகத குமபுற, மேற்கு கல் ஹிறியாவ அலுவலர் தெற்காக குமபுற,

LD 4860 & LD 4888

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

கண்டி மாவட்டம், பாதத்தும்பா பகுதி, பல்லேகம்பஹ கோரளை, மீகமமம், மஹா கமமெத்த கிராமத்தில் ஏ 0. ஹ 0, ப 31 6 விசால முள்ள குமபுக்குறகொள்ள குமபுற என்பதும் இரு நிலப்பாதங்களின்

அரசாட்சியா இல A 2343 ம துண்டு 1, 2 என விசேஷமாக விபரிக்கப் பட்டிருக்கின்றன தற்பொழுது உரிமைகோருபவர்களின் பெயர்கள் — பி டப்சியு லில்லியம் சிலவா, யட்டிவான, வத்தகம், ஜி ஜி உக்குவா, மீகமமம், வத்தகம், ஜி ஜி வெணகவா, யட்டிவான, வத்தகம்; டப்சியு ராதாமதாச, தம்பர வெத் மதம், வத்தகம், ஜி ஜி குமார, மீகமமம், வத்தகம், டி. எச தெருவா, பல்லேகம், அனாமபுர, டப்சியு டீடாஹேனயா, டீடாஹேன, வத்தகம்

கண்டி மாவட்டம், பாதத்தும்பா பகுதி, பல்லேகம்பஹ கோரளை, (வத்தகம், நகரசபை எல்லைக்குட்பட்ட) வத்தகம்மீதுள்ள (பாசும்) விமலகலைத்தெனன தெற்கு எல்லாம் காணியில் 0 ஏ 0 ஹ 4 பாசல் விசாலமுள்ள காணியின் பாசும் மஹாவீதி தொகுதி 6, விபரம் 240 (பாசும்) கொண்டுள்ள விமலகலைத்தெனனவத்த என்பதும் காணியில் ஏ 0, ஹ 0, ப 26 3 விசாலமுள்ள பாசும், ஆரம்பப்பட்ட இல A 2343 ம துண்டு 4, 5, 6 என விசேஷமாக விபரிக்கப்பட்டிருக்கின்றன தற்பொழுது உரிமை கோருபவரின் பெயர்; மீகமமம் 19 கே ஐயுதிக்க வராமீனே, ஏ வி டி 19. சிலவா, " டி. குறவா, வத்தகம்

மேற்குறித்த காணிகளுக்கு உரிக்கப்படுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம ஞாழ்வாயி மாதம் 10 ந தேதி 10 ம 10 ம 10 க்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரம் கண்டியும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஞாழ்வாயி மாதம் 3 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன காணிகளின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈடுத தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சான்றுகளையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்

ஆ. த. மூர்த்தி,
டி.வத்திகு உதவி அரசாட்சி ஏசண்டி

கண்டி கச்சேரி,

1956 ம ஞாழ்வாயி 27 ந ௨

இல LD 4781

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உடலாதக, கங்க டியல் கோரளை கமமபால் வெல கிராமத்திலுள்ள மரியாவத்த தோட்டத்தில், ஏ 10, ஹ 3, ப 23 விசாலமுள்ள மூன்று காணியான கண்டி பாசுமம் ஆரம்பப்பட்ட இல A 2266 ம துண்டுகள், 1, 4, 5 என விபரிக்கப்பட்டுள்ளது

உரிமை கோருபவர் — சி. டீலாண்டி பிளாண்டேஷன் கம்பெனி லிமிட்டட் துலவெலிய

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்படுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம ஞாழ்வாயி மாதம் 10 ந தேதி காலை 11 மணிக் குண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஞாழ்வாயி மாதம் 3 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈடுத தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சான்றுகளையும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்

ஆ. த. மூர்த்தி,
டி.வத்திகு உதவி அரசாட்சி ஏசண்டி

கண்டி கச்சேரி,

1956 ம ஞாழ்வாயி 27 ந ௨

இல ID 4338

இல எல் ஏ 3607.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், பாதத்துமபுர, பாவிஸ்பத்துவ கிழக்கு கோரன், கிடால கிராமத்திலுள்ள கிடால தோட்டத்தில் ஏ 43 று 0, ப 24 விசாலமுள்ள பாகம் ஆரம்பபட இல A 2363 ல துண்டு 1, 3, என விபரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பபட இல A 2,352 கிராமம்—பிரியகொள்ள

துண்டு 1.

உரிமை கேட்பவர் வி எம் டி மெல், வினித்தா லிட்டட், இம்பீரியல் வலி பில்டிங்ஸ், தபால் பெட்டி 411, கொழும்பு

காணியின் பெயர் லொக்கா, விபரம் சிறு காடு; உடநடை யாரின் பெயர் டபளியு எசு மாட்டி, மந்தனடாவன், மாததீன்; விசாலம் ஏ 11, று, 1, ப 36,

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 12 ந தேதி மு ப 11 மணிக் கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கும் உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காண நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட, விபரங்களையும் 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 5 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 5 ந தேதி முற்பகல் 10 மணிக் கு மாததீன் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணி யில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப் பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

காணி உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத்தொகை நியாயமான தென நிருபிக்கக் கூடிய சாதனங்களையும் விசாரணியினபோது சமர்ப்பிக்க வேண்டும்.

எ எல் பெரோ,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

ஆ த மூத்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

மாததீன் கச்சேரி,
1956 ம ஆண்டு அக்டோபர் 22 ந உ.

கண்டி கச்சேரி,
1956 ம ஆண்டு அக்டோபர் 27 ந உ.

இல LB 2228—J 54 C 214

இல ID 4820

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் மாததீன் பிரிவு அரசாட்சி ஏசண்டு பீ. பீ லீ ஏ ஜே பீ லேனார்தன் ஆகிய நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், உடு நுவர யட்டிநுவர பகுதி, கங்கலாத்த கோரன் (யட்டிநுவர்) புலுமுள்ள கிராமத்தில் ஏ. 2, று 1, ப 19 9 விசாலமுள்ள வீரகூன் கொட்டுவ அல்லது கும்பல் வத்துமுள்ளதேன எனப்படும் காணியின் பாகத்தை ஆரம்பபட இல A 2366 ல துண்டு 1 என அளந்து விவரிக்கப்பட்டுள்ளது

ஆரம்பபட இலக்கம் A 1595

துண்டு 1

தற்பொழுது உரிமை கோருபவர்களின் பெயர்கள் —

காணியின் பெயர் இலக்கோன் வத்த வரிப்பணம் இல 32 ன பாகம், 7 ம வட்டாரம், வெல்கொட; விபரம் 40 வருடஞ்சென்ற 25 தெனன் மரங்கள் உள்ள தெனன்நேட்டம்; உரித்தாளியின் பெயர் : கொழும்பு தலைமைபிசொப அவர்கள் பிசொ ஹவுஸ், இலுவல டபீஸல், கொழும்பு, விசாலம் ஏ 0, று 1, ப 22 9

பி பி என. புலுமுள்ள கோரல் மஹதமயா, கிரிபத்குமபுர, ஏ பி வீரகூன், நெசவு பாட்சாலை விசாரணைக்காரன், கிரிபத்கொட, கெலியா; டபளியு எல். கருணாடன், வீரசேகர வல்லவே ரவன், கட்டுக் கொட, கே பி வீரகூன், பள்ளிக்கூடத்து தலைமை ஆகியா, மாததீன்கொட கனிஷ்ட பாட்சாலை, பூஜாபிடடிய; எம் பி வீரகோன், பாகவிரத நிலையத்தலைவர், போர்தெனிய.

மேற்கூறிய காணி, மாததீன் பிரிவு வெல்கொட பத்து நாலு கிரெட்டில் (தெவ்நதரை கிராமசங்க எல்லைக்கு உட்பட) தெவ்ந தரை மேற்கு கிராமத்தில் இருக்கிறது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 12 ந தேதி மத்தியானம் 12 மணிக் கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்கும் உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 5 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை நியாயமானதென நிருபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணியினபோது சமர்ப்பிக்க வேண்டும்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 3 ந தேதி காலை 9 மணிக் கு மாததீன் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத்தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கையெழுப்பிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரரின் ஒப்ப மீட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படு கின்றன.

ஆ த மூத்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

பீ. பீ லீ ஏ ஜே. பீ லேனார்தன்,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

கண்டி கச்சேரி,
1956 ம ஆண்டு அக்டோபர் 27 ந உ.

மாததீன் கச்சேரி,
1956 ம ஆண்டு அக்டோபர் 27 ம ந உ.

இல LM/A 5641

1950 ம ஆணையுள் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆணையுள் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதற்கால் அறிவிக்கின்றேன்

எடுத்ததுகொள்ளவிரும்பும் காணியின் விபரம் —
பிரதம படம் A 835 நகரவாண படமும் (நகரசபை எல்லைக்குள்), மெம்பத்தவ அறக்கலன கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக்ட்

ஆணை 1

காணியின் பெயர் ஒற்றைப்பீட தோட்டம், வரிப்பண இல 216 (பகுதி) பிரதம வீதி; விபரம் தென்னந்தோட்டம், அதில் 30 வரூட 31 தென்கிணம், 40 வரூட 5 மாமரங்களும், 40 வரூட 2 பலாமரங்களும், 5-8 வரூட 7 கழக மரங்களும், 5 வரூட 1 கசமரமும், 3 வரூட 1 தோட்டமும், 3 வரூட 1 நாரண மரமும், 10 வரூட 1 கோட்டன் மரமும் உள்ளன, உரித்தாளியின் பெயர் கசிம மொகமெட் ஸமெய்யில், பூல் 59, டிரீவ் பாத, கொள்ளப்பிட்டி, விசாலம் ஏ 0, ரூ 1, ப 13

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ந தேதி முற்பகல் 10 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரிதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

முககிய குறிப்பு — எடுத்துக்கொள்ளப்படும் காணிகளுக்கு உரிமை கோருவோர் விசாரணையின் பொழுது அக் காணியின் சகல உறுதிகளையும் என முன்பாகக் காண்பிக்கவேண்டும்

ஆர் வீரகசூன், காணி எடுக்கும் உத்தியோகக்காரர்

இரத்தினபுரி கச்சேரி, 1956 ம ஆகஸ்ட் 24 ந உ

இல LR 5124/J 55 A 12

1950 ம ஆணையுள் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆணையுள் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதற்கால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —
கடைசிக் கிராமப்படம் 565 ஆன் அஷ்பநகம் 1, அகலகம் கிராமம், உடுவக்கம் பத்தூர், கடவத்த கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக்ட்

ஆணை 119

காணியின் பெயர் கொல்லமுல் ஹேன், பறன் கெத்தறேன், பன்னகாலை தென்ன, விபரம் சேன், உரிமைகோருவோர்: W. P. டீட்டா டி. மெல், நவத்தவத்த, மொறடலா; விசாலம் ஏ 0, ரூ 0, ப 6 4

ஆணை 120

காணியின் பெயர் கொல்லமுல் ஹேன், பறன் கெத்தறேன், பன்னகாலை தென்ன, விபரம் சேன் உரிமைகோருவோர் A. M. முத்த மெனிகே, V. H. முகத்தெறுவேகம், மேற்பாரத்த, புவாக்கவெல், பெலிகுலோயா, விசாலம் ஏ 0, ரூ 0, ப 5 4

ஆணை 121

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1954 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ந தேதி முற்பகல் 10 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரிதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரிதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

முககிய குறிப்பு — எடுத்துக்கொள்ளப்படும் காணிகளுக்கு உரிமை கோருவோர் விசாரணையின் பொழுது அக்காணியின் சகல உறுதிகளையும் என முன்பாகக் காண்பிக்க வேண்டும்

ஆர் வீரகசூன், காணி எடுக்கும் அதிகாரி

இரத்தினபுரி கச்சேரி, 1956 ம ஆகஸ்ட் 24 ந உ

இல LM 5555

1950 ம ஆணையுள் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆணையுள் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆணையுள் 39 ம இலக்க காணி எடுத்ததற்கு (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதற்கால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

படம் A 837 கிராமம் அம்முதன்

ஆணை 1

காணியின் பெயர் அக்கொடவத்த உணுமுலாஹேன், விபரம் 1 கவர் தெல், 33 தென்கிணம், 2 ஹொர், 24 பாகு, 3 பலா, 4 ராபலா, 12 ரப்பா மாங்களையும் தோட்டமும், ஒரு நிரந்தர கட்டடமும், 2 நிரந்தரமற்ற கற்கூடம், இடையிடையே தேயிலையும், உரிமைவாணா கெ எம் புஞ்சிநிலம், கபமுல், உனதுகொட, கெ எம் டிசுகிரி மாஹத்தமயா, அததுகொட, கெ. எம் றனசிஹு, கிரலகம், அமுராத்தபுர், கெ எம் பொடி மெனிகே, பொடாஎல், ஹிங்குராக்கொட, கெ எம் குண ரெடன பண்டா, குறுப்பு அனடிய, பொல்லென்றுல், கெ எம் சீலாவதி, பாறம்ப, உனதுகொட, கெ எம் குணதிலக்கப்பண்டா, கபமுல், கெ எம் குலமாபாதி, கபமுல், கெ எம் திலகொடென் மெனிகே, கடதர், அங்குறவெல்ல, கெ எம் கல்தாரி சிஹு, கடதர், அங்குற வெல்ல, கெ எம் அமரசேன் பண்டா கபமுல், கெ எம் சிரசேன் பண்டா, கெ எம் சனதிரசேன் பண்டா, கெ எம் குணரெடன பண்டா, கபமுல் வாரிகள விசாலம் ஏ 1, ரூ 1, ப 28 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 11 ந தேதி காலை 9 30 மணிக்கு கெட்டியமுல்லை பாடசாலையில் என முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1956 ம ஆண்டு அக்டோபர் மாதம் 4 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரிதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

டி. அலுவல்காரர், டிஸ்திரிக்ட் அரசாட்சி ஏசனே

கேகாலை கச்சேரி, 1956 ம ஆகஸ்ட் 25 ந உ

நாளுவித அறிவித்தல்கள்

நொ LS 3618

1948 ம ஆணையுள் முடிக்கூறிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

நாபொடாவ கிராமப்பிரதம சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் — நாபொடாவ ஹேவகே ஜயதிலன், நாபொடாவ ஹேவகே சரணேவியாசிய இரவரும் — காலி டிஸ்திரிக்டில் டலப் பத்தனில் நாபொடாவ எனமும் சிராமத்தில் F. V. P. 639 ம படத்தில் 124 ம காணித்துணைமுகிய முடிக்கூறிய காணியினால் 2 ஏக்கர் நிலத்தை அதில் மலிதாகக் கூடும் சாலை கூடும் பொருடே, குத்தகையாக கரும்படி விண்ணப்பித்ததுள்ளன

2 இந்நத நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிற குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 5 வருடம்
- (ஆ) வாடகை வருடம் ரூபா 1

இல L/A 5641

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
பிரதம படம் A 835 நகரவாண படபடினம் (நகரசபை) எல்லைக்குள், மெடபத்துவ அறங்கலை கோற்றை, இரத்தினபுரி டிஸ்திரிக்

துணடு 1

காணியின் பெயர் ஒரேகுயில்ட தோட்டம், வரிப்பண இல 216 (பகுதி) பிரதம வீதி, விபரம் தென்னநதோட்டம், அதில் 30 வர்டு, 31 தெனனை, 40 வர்டு 5 மாமரங்கனும், 40 வர்டு 2 பலாமரங்கனும், 5-8 வர்டு 7 கரக மரங்கனும், 3 வர்டு 1 கசமாமும், 3 வர்டு 1 தோடையும், 3 வர்டு 1 நாரண மரமும், 10 வர்டு 1 கோட்டன் மரமும் உள்ளன, உரித்தாளியின் பெயர் கசிம மொகமெட் ஸமெயில், இல 59, கீரீன் பாத, கொள்ளப்பிட்டி, விசாலம் ஏ 0, றா 1, ப 13

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம ஞாபு ஒகடோபா மாதம் 13 ந தேதி முற்பகல் 10 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்குள்ள உடங்குகளின் தன்மையும் குறித்து காணியை எடுத்தறகான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஞாபு ஒகடோபா மாதம் 5 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எங்கக் அறிவிக்கும் படியும் இதனால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

முககிய குறிப்பு —எடுத்துக்கொள்ளப்படும காணிக் கு உரிமை கோருவோர் விசாரணையின் பொழுது அக காணியின் சகல உறுதிகளையும் என முன்பாகக் காண்பிக்கவேண்டும்.

ஆர் வீரகசூன், காணி எடுக்கும் அதிகாரி

இரத்தினபுரி கச்சேரி, 1956 ம ஞாபு ஆகஸ்ட் 24 ந உ

இல LR 5124/J 55 A 342

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
கடைபிக் கிராமப்படம் 365 இன் அனுபந்தம் 1, அகலகம் கிராமம், உடுவக்கம் பத்துவ, கடவகக் கோற்றை, இரத்தினபுரி டிஸ்திரிக்.

துணடு 119

காணியின் பெயர் கொல்லமுல்ல பல்லுறவக உடலுறவுலவகத் விபரம் தோட்டம், அதில் 40 வர்டு 1 பலா மரமும், 35 வர்டு 1 தெனனை மரமும், 6 வர்டு 1 எழும்பேசை மரமும், 6 வர்டு 1 கீழை மரமும், 4 வர்டு 1 கித்துள் மரமும், 25 வர்டு 1 சூரிய மரமும் உள்ளன, உரிமைகொருவோர் ஜீ டி ஒ புகி மகாதமயா, கிராமச் சங்க தலைவா, கலகம், பெலிகுலோயா விசாலம் ஏ 0, றா 0, ப 7 4

துணடு 120

காணியின் பெயர் கொல்லமுல்ல வேண, பறன் கெதறவேண, பன்னளகாலைதென்ன, விபரம் சேன, உரிமைகொருவோர் : W. பீட்டா டி மெல், நவத்தவத்த, மொறடலோ; விசாலம் ஏ 0, றா 0, ப 6 4

துணடு 121

காணியின் பெயர் கொல்லமுல்ல வேண, பறன் கெதற வேண, பன்னளகாலைதென்ன, விபரம் சேன உரிமைகொருவோர் A M முத்து மெனிக்கே, V H முத்தெறறுவேகம், மேற்புரத்து, புவாகக்கவெல், பெலிகுலோயா விசாலம் ஏ 0, றா 0, ப 5 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம ஞாபு ஒகடோபா மாதம் 10 ந தேதி முற்பகல் 10 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக

காணியில் அவர்களுக்குள்ள உடங்குகளின் தன்மையையும் குறித்து காணியை எடுத்தறகான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஞாபு ஒகடோபா மாதம் 2 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எங்கக் அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

முககிய குறிப்பு —எடுத்துக்கொள்ளப்படும காணிக் கு உரிமை கோருவோர் விசாரணையின் பொழுது அககாணியின் சகல உறுதிகளையும் என முன்பாகக் காண்பிக்கவேண்டும்

ஆர் வீரகசூன், காணி எடுக்கும் அதிகாரி.

இரத்தினபுரி கச்சேரி, 1956 ம ஞாபு ஆகஸ்ட் 24 ந உ

இல LM 5555.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
படம் A 837 கிராமம் அம்முதுன்

துணடு 1

காணியின் பெயர் எடிகாடவத்த உணுமுலவேண, விபரம் : 1 கல் தெல், 33 தெனனை, 2 ஹொற, 24 பாகு, 3 பலா, 4 ராப்பலா, 12 ருப்பா மரங்களையும் தோட்டமும், ஒரு நிரந்தர கட்டிடமும், 2 நிரந்தரமற்ற கற்கூகம், இடைவிடையே தேயிலையும், உரிமையாளர் கெ எம் புகிநிலம், கபமுல், உனதுகொட, கெ எம் புகிநில மாஹதமயா, அத்துகொட, கெ. எம் றாசிவஹ, கிரலகம், அனுராதுர், கெ எம் பொடி மெனிக்க, யொடஎல், ஹிங்கராக்கொட, கெ எம் குண ரெடன் பண்டா, குறுப்பு அளாய, பொல்லன்னுவு, கெ எம் சீலாவதி, பாரமம், உனதுகொட, கெ எம் குணதிலக்கப்பண்டா, கபமுல், கெ எம் குலமாவதி, கபமுல், கெ எம் தில்கரெடன் மெனிக்க, கடதற, அங்குறுவெல்ல, கெ எம் கஸ்தூரி சிவஹ, கடதற, அங்குறு வெல்ல, கெ எம் அமரசேன பண்டார கபமுல், கெ எம் கிரிசேன பண்டார, கெ எம் சனதிரசேன பண்டார, கெ எம் குணரெடன் பண்டார, கபமுல் வாரிகன், விசாலம் ஏ 1, றா 1, ப 28 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம ஞாபு அகடோபா மாதம் 11 ந தேதி காலை 9 30 மணிக்கு கெட்டியமுல்ல பாடசாலையில் என முன்பாக வெளிப்படுத்தும்படியும் அககாணியில் அவர்களுக்குள்ள உடங்குகளின் தன்மையையும் குறித்து காணியை எடுத்தறகான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றித் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஞாபு அகடோபா மாதம் 4 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எங்கக் அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

டி. அலுவிகரா, டிஸ்திரிக் அரசாட்சி எசனடு

கேகாலை கச்சேரி, 1956 ம ஞாபு ஆகஸ்ட் 25 ந உ

நாளுவித அறிவித்தல்கள்

நொ LS 3648

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

நாபொடாவ கிராமப்பிரதிக் கு சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் —நாபொடாவ வேவகே ஜயதிலன், நாபொடாவவேவகே சறவேவியாகிய இருவரும்—காணி டிஸ்திரிக் டிஸ்ப் பத்துவில் நாபொடாவ எனனும கிராமத்தில் R V P 639 ம படத்தில் 124 ம காணித்துண்டொடிய முடிக்குரிய காணியினால் 2 ஏக்கர் நிலத்தை அதில் மனிதர்கள் கூடும் சாலை கூடும் பொருட்கு, குத்தகையாக கரும்படி விண்ணப்பித்தனாளர்

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கப்பட்டதாய்க் விருக்கிற குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அடைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 5 வருடம்
- (ஆ) வட்டை வருடம் ரூபா 1

(இ) குத்தகையை பெறுபவர்கள் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்தின் காலி அரசாங்க அதிகாரத்தின்படி படியாக அந்நிலைக்கு மகிழ்ச்சிகள் கூடுப சரணில் திருப்புகல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர அந்நிலைக்கு ஒரு மலிகாக்கள் கரும சரணில் தாயிக உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிகளாக

கொழும்பு,
1956 ம் ஆகஸ்ட் 31 ந் உ.

இல IS 3656

1948 ம் ஆண்டின் முடிக்கூடிய கானிய பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

நிலப்பொல—கொடகம் ஐக்கிய சேமவிறுத்திக் கடன் சங்கம்

வதுண்டில் திறிக யறிக்நிந்த மாவட்டத்தைச்சேர்ந்த நிலப்பொலக் கோறளில் உனகொல்ல கிராமத்தில் அக் கிராமத்தில் உள்ளது 11 ம் இலக்க முடிவான கிராமத்திடம் பட்டத்தில் 1 ம் இலக்க காணித்துணாமைய முடிக்கூடிய காணியிலிருந்து ஏறக்குறைய 3 ஏக்கர்

டபிள்யூ டபிள்யூ ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1956 ம் ஆகஸ்ட் 31 ந் உ.

நிலத்தை அதில் ஒரு கூட்ட மண்டபம், முதியோர் கலவி நிலையம் முதலியன நிறுவுதல் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பிப்புகளினால்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது. குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைவாக வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 5 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 2 வீதம்

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஆறு மாத காலத்தின், வதுண்டில் அரசாங்க அதிகாரத்தின்படி படியாக, அந்நிலைக்கு ஒரு கூட்ட மண்டபம் முதியோர் கலவிசாலையும் நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலைக்கு ஒரு கூட்ட மண்டபம் முதியோர் கலவிசாலையும் தாயிக உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்